



குப்பிழான்
விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்
கனடா

செம்மண் கிரேயு
2006

SURIF AUTO SERVICES

• Mechanical • Body Works • Audio & Security



- நம்பிக்கை
- நாணயம்
- உத்தரவாதம்

5 சகோதரர்கள் இணைந்து நடாத்தும்
வாகன திருத்துமிடம்!

15 Crockford Blvd., unit 11 Scarborough Ont. M1L 4J9
Tel: 416 • 751 • 7882 Cel: 416 • 889 • 2254 Fax: 416 • 751 • 7882

TOWING SERVICE

சகல திருத்த வேலைகளும் ஒரே இடத்தில் செய்து கொடுக்கப்படும்



Tune-Up
Brakes

Air-Condition
Insurance Claims

Computerized Wheel Alignment
Under Coating Rust Proofing

Transmission

Engine

Body work



குறைந்த செலவில்
நிறைந்த தரத்தில் வாகனங்களை
திருத்திக் கொள்ள அழையுங்கள்...



15 Crockford Blve., Unit 11, Scarborough ONT. M1L 4J9 Tel: 416 751 7882

௮௪ம் மண் தீரவு 2006

கௌரவ பிரதம விருந்தினர்

சிந்தாந்தரத்தினம், ஈசுவ சிந்தாந்த கலாநிதி

திரு. திருமதி க. கணேசலிங்கம் B.Sc (Eng), C.Eng, M.I.E.E (Lon) M.I.E (Cey)

ஆதீனப் புலவர், லண்டன் மெய்கண்டார் ஆதீனம்

சிறப்பு விருந்தினர்

திரு. திருமதி க. செல்வவிநாயகம்

முன்னாள் ஆசிரியர், அதிபர்- குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்

காலம்: 26.08.2006

இடம்: கனடா கந்தசுவாமி கோயில் மண்டபம்,

733 பேர்ச்சமவுண்ட வீதி (பேர்ச்சமவுண்ட - எக்லிண்டன்)

நிகழ்ச்சி நிரல்

மங்கள விளக்கேற்றல் -

திரு திருமதி சேவல்நாயகம் தம்பதிகள்
திரு திருமதி பொன்னுத்துரை தம்பதிகள்

தேவாரம்:
கிராமிய கீதம்
கனடிய தேசிய கீதம்
மௌன அஞ்சல்
வரவேற்புகை
தலைமை உரை
சிறப்பு விருந்தினர் உரை
பிரதமவிருந்தினர் உரை
பரிசீலகர் வழங்குதல்

மாணவர் உரை
விசைப் பலகை விசை விருந்து

செல்வி. யவனா தயாபரன்
செல்வன் கோகுலன் சிவகுமார்
செல்வன் சர்வகுமார்

செல்வன் சுதர்சன் மதியழகன்
செல்வன் ஸ்ரீ காந்த் கஜன்
செல்வன் அபர்ணன் மெகவாணன்

பரத நாட்டியம்

நிருத்தியா சேஷ்திரம் கலைக் கல்லூரி ஆசிரியை சிவாஜினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் மாணவிகள் ஆரண்யா சிவபாலன், அகல்யா சிவபாலன். ஆதித்தன் சிவபாலன், வழங்கும்
“விஜ்ஞானகௌத்தவம்”

திரை விசை நடனம்

நிரோஜா திராஜகுலேந்திரன்
சபீனா நித்தியானந்தம்
சாயத்தியா கெங்காதரன்

நாடகம்

மொன்றியல் விக்கினைஸ்வரா கலைவாணி நாடக மன்றம் வழங்கும்
“உருவிகள் தொடரும்” - சமூக சீர்திருத்த நாடகம்

திரை விசை நடனம்

சரண்யா சங்குணநாதன்
காசிகா ஜெயரட்சணசிங்கம்
மெரீசிகா ஜெயரட்சணசிங்கம்

கவிதா நிகழ்வு

திரை விசை நடனம்

LiL LANKAN SUPER STAR GROUP
(சபேஸ், கணேஷ், ரூபன், மெகலன். கில்டன்)

திரை விசை நடனம்

டிவாசிகா சங்குணநாதன், கிசாணி விமலேந்திரன்

பரத நாட்டியம்

அலுரதி செல்வராஜா

கிசை நிகழ்ச்சி

சுவீஸ் லட்சுமி கிசைக்குழுவினர் வழங்கும்
செம் மண் மணங்கமழும் "கான மஜை"

Reginos Pizza ஆதரவில் Reginosன் பாட்டுக்குப் பாட்டு

நன்றி உரை

ச. கணேசலிங்கம்.

அனைவரும் வருக வருக செம்மண் கிரவின் ஆனந்தம் பெறுக.

சூப்பிழான் கிராமிய கீதம்

வாழ்க எம் தாய்நிலம் வளம்மிகு சூப்பிழான்
வளர்புகழ் கொண்டென்றும் வாழியவே.

(வாழ்க)

பச்சைக் கம்பளம் விரித்திடும் பயிர்கள்
பனைமா வாழை பலாவுடன் தென்னை
இச்செகத் தினிலே எந்தையும் தாயும்
ஆண்ட எம் செம்மண் நிலமே வளமே!

(வாழ்க)

அறநெறி சிவநெறி தவநெறி நின்றவர்
அறிஞர் புலவர் நல்லாசிரியர்
நிறைதொழில் உழவினைக் கொண்டவர் வாழ்ந்திட
நீள்புகழ் கொண்டதும் எம் நிலமே

(வாழ்க)

அருள்பொழி இறைதிருக் கோயில்கள் பலவும்
அமைதியை வாழ்வினில் சேர்த்துவிடும்.
பொருள்பொதி வாழ்வு பொன்னொளி காணும்
புலர்ந்திடு காலையின் எழில்மேவும்

(வாழ்க)


பண்ணிசை இன்னிசை நாடகம் கூத்தெனப்
பல்கலை கண்டதும் எம்உரே
மண்ணுயர் அறிவியல் விஞ்ஞானம்இவை
மாண்புறக் கண்டவர் எம்மவரே.

(வாழ்க)

மனம்நிறை வாழ்வும் உடல்நலம் உரனும்
மருவிடு மக்களைக் கொண்டாய் - மண்ணில்
மேன்மைகள் பலவும்நீ கண்டாய்!
இனமொழி மானம் கொண்டவர் தம்மை
ஈன்றனை தாயே வாழ்க! - என்றும்
சான்றவர் போற்றிட வாழ்க!

(வாழ்க)

ஆக்கம்: கவிஞர், கலாநிதி க.கணேசலிங்கம்)



மன்றத் குலைவரிடமிருந்து....

சீரும் திருவும் பொதிந்து, செம்பொருளாம் சிவனைச் சிந்திக்கும் சைவமக்கள் வாழும் செம்மண் பூமி குப்பிழான். சிந்தாந்த வித்தகர் செம்மணச் செல்வர் காசிவாசி செந்திநாதையர் பிறந்து தவழ்ந்த புண்ணிய பூமி நம் குப்பிழான். சைவ உலகம் போற்றும் ஆத்மீகவாதிகளும் அறிஞர் பெருமக்களும் கலைஞர்களும் வாழும் பூமி எம் குப்பிழான். நாட்டில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக கலை மண் தவழும் சுகந்த பூமியாகிய குப்பிழானை விட்டு புலம் பெயர்ந்து வாழினும், தாய்மண் நினைவோடு வாழும் நம்மக்களும் அவர்தம் பிள்ளைகளும் உள்ளப் புலத்தில் ஊரை உள்ளி வாழ்கின்றனர். நம்மூர்மக்களின் அயராத முயற்சியாலும் ஒத்துழைப்பினாலும் பல ஆண்டுகளாக ஒன்றுகூடி விளையாட்டுப் போட்டிகள் நடாத்தியும் பரிசீல்கள் வழங்கி கௌரவித்து ஊக்குவித்தும் வருகின்றோம். எமது நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடாத்தும் பொருட்டு பல பகுதிகளாக பிரித்து கையளித்துள்ளோம். அனைவரும் வேலைப்பழு, குடும்பப் பொறுப்புகள் மத்தியிலும் தத்தம் பொறுப்புக்களை நடாத்தி வருகின்றனர். அத்துடன் சென்ற ஆண்டு எமது நிர்வாக சபையினரிடையே சேமித்த பணத்தில் 1200 டொலர்களை எமது விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் ஆரம்ப நிதியாகவும், 250 டொலர்களை விக்கினேஸ்வரா சனசமூக நிலைய உபயோகத்திற்காகவும் வழங்கியுள்ளோம். வருங்காலத்தில் தேவையேற்படும் போது பாடசாலை வளாகத்திற்கும், நூல்நிலைய மேம்பாட்டிற்கும், எம் மக்களாகிய உங்களிடம் எதிர்பார்ப்பதோடு கலை மண்ணில் பிறந்த கலை ஆர்வம் கொண்ட கலைஞர்களின் ஆர்வம் காரணமாக இவ்வாண்டும் செம்மண் இரவெனும் சிறப்புப்பெயருடன் கலை விழா நடாத்த உள்ளோம். இவ்விழா சிறப்புடன் நடைபெற எனது இனிய நல் வாழ்த்துக்கள்.

இங்கனம்

தலைவர்

கதிரிப்பிள்ளை தங்கவேல்



புரம விருந்தினரிடமிருந்து...

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த குப்பிளான் மக்கள் 'செம்மண் இரவு' என்ற பெயரில் கலை விழா நடத்துகின்றனர். ஆண்டுதோறும் அவர்கள் ஒழுங்கு செய்யும் ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்வும், இத்தகைய விழாவும் பிறந்த மண்ணில் அவர்களுக்குள்ள பற்றையும் ஈடுபாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன.

செம்மண் கொண்ட குப்பிளான் கிராமம் வளம் மிக்க நிலம். உழவுத் தொழிலைச் சிறப்பாகக் கொண்டவர் பலர் வாழும் இக் கிராமம் பல அறிஞர்களையும் கலைஞர்களையும் படைத்துள்ளது. நான் பிறந்து வளர்ந்த நிலமும் இதுவே. பண்பும் எளிமையும் மிக்க வாழ்வைக் கொண்டவர்கள் எமதுரவர்கள். தொடர்ந்து வந்த போர்ச்சுழலால் பலர் தாம் பிறந்த கிராமத்தைவிட்டு விலகி வெளியே வாழ்கிறார்கள். ஆயினும், தாம் பிறந்த தாய் மண்ணாகிய குப்பிளானைப் பிரிந்து வந்தது பலருக்கு இன்றும் வேதனையளிப்பதாக உள்ளது. எத்தகைய வசதிகளுடனும் வாழ்க்கை அமைந்தாலும் சொந்த ஊரில் வாழ்வது போல் அமையாது. குப்பிளான் கிராமத்தில் வாழ்ந்த நினைவுகள் இன்னும் பலர் மனத்தில் பசுமையாக உள்ளன.

எனது சிறுவயதில் நான் கண்டு களித்தவை நினைவில் நிற்கின்றன. மின்சார ஒளி இல்லாத அந்நாட்களில், கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தின் அருகில் உள்ள பனைமரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் கூத்து நடைபெறும். இரவு முழுதும் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் ஊரவர் பங்குபற்றுவார்கள். ஒலிபெருக்கி இல்லாமல், பங்குபற்றுவவர்களின், பேச்சும் நடையும் இயல்பாகவே இருக்கும். இவற்றில் பங்குபற்றுவவர்களில் "இசைவல்லார்" செல்லத்துரை குறிப்பிடத்தக்கவர். அவரின் கதாப்பிரசங்கம் கோயிலில் இடம்பெறும். "நற்குஞ்சரக்கன்று..." என்று தொடங்கும் திருவருட்பயன் பாடலை முதலில் பாடிப் பிரசங்கத்தைத் தொடங்குவார். அவரின் குரல் தூரத்திலிருக்கும் வீடுகளிலும் தெளிவாகக் கேட்கும்.

நீண்ட காலமாகத் தனிக்கிராமமாக இல்லாமல், அயல் கிராமங்களின் விதானைமார்களின் (கிராமசேவர்களின்) கீழ் கூறுபட்டிருந்தது குப்பிளான் கிராமம், இந்த நிலையை மாற்றி, குப்பிளானைத் தனிக்கிராமமாக அமைப்பதில் முன்னின்று உழைத்தவர் பலர். நான் அறிந்தமட்டில் இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இருவர். ஒருவர் செ. துரைசிங்கம் அவர்கள். இன்னொருவர் "தர்மணனை" என்று பலராலும் அழைக்கப்படும் தம்பு-தருமலிங்கம் அவர்கள். குப்பிளான் தனிக்கிராமமாக அமைவதில் அதிக ஈடுபாடு காட்டிய இவர்கள் அடிக்கடி எங்கள் வீடு வந்து எனது தந்தையார் அமரர் ந. கந்தையா ஆசிரியரைக் கண்டு ஆலோசனை பெறுவதும், அவரைக் கூட்டிச் சென்று தொடர்புடைய அதிகாரிகளைக் காண்பதும் வழக்கம். நான் கொழும்பில் இருந்த போது இவர்களின் வேண்டுகோளின்படி, மறைந்த தமிழர் தலைவர் சா.வே.செல்வநாயகம் அவர்களைக் கண்டு எமது கிராமோதயம் பற்றிப் பேசியதுண்டு. இப்பெருந்தலைவரின் அடக்கமும், பண்பும், பெருமை கொண்ட பணிவும் என்றும் நினைவில் நிற்பவை.

காசிவாசி செந்திநாதையரைத் தமிழர்கள் மறந்திருந்தனர், எமது கிராமத்தவர் அவரை அறிந்திருக்கவில்லை. அவரைப் பற்றி முதலில் எனக்கு அறியத்தந்தவர் இருவர். ஒருவர் எனது தந்தையார். மற்றையவர் அமரர் கோ.வைத்திலிங்கம் ஜே.பி. அவர்கள். குப்பிளான் கிராமோதய மலருக்குச் செந்திநாதையர் பற்றி ஒரு கவிதை எழுதித் தரவேண்டுமென்று என்னைச் சிக்கெனப் பிடித்தவர் த. தர்மலிங்கம் அவர்கள். அவர் பற்றிய சில குறிப்புகளையும் தேடிச் சேகரித்துத் தந்தார். பின்னர் செந்திநாதையர் ஞாபகார்த்த சபை


உருவாவதற்கும், 'செந்திநாதையர் ஞாபகார்த்த மலரை' நான் வெளியிடுவதற்கும் மூலகாரணமாகவும் உறுதுணையாகவும் இருந்தவரும் தம்பு-தர்மலிங்கம் அவர்களே ஆகும். யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் செந்திநாதையர் உருவப்படத்தை திறந்து வைப்பதற்கும் எனக்குப் பெருந்துணையாக அவர் இருந்தார். முன்னரே தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியிலும் காசிவாசி செந்திநாதையரின் படம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நான் இலங்கை மின்சார சபையில் உயர் அதிகாரத்தில் இருந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கிராமம் முழுவதும் மின்னொளி ஏற்படுத்துவதற்கு பின்னாலிருந்து ஒரு உந்து சக்தியினை அமுக்கமாக பிரயோகித்து அதற்கு செயல் வடிவம் வழங்கியவர்களும் இவர்களேயாவார்கள். இத்தகைய பெருமக்களால் குப்பிளான் கிராமம் வளர்ந்தது. மின்னொளி பெற்றது. நலன்புரிச் சங்கங்கள், சபைகள், தபாலகம் முதலியன தோன்றின. சைவமும் தமிழும் தளைத்தன. திருக்கோயில்கள் பொலிவுற்றன. மக்கள் வாழ்வில் வளம் சேர்ந்தது. நீண்ட காலப் போர்ச்சூழலில் அழகு மிக்க குப்பிளான் கிராமத்தின் வளம் சிதைந்தது. மக்கள் சிதறினர்; பலர் புலம் பெயர்ந்தனர். இன்னலும் ஏழ்மையும் பலரைச் சூழ்ந்தன. சொந்த வீடுகளை இழந்தும், வாழ்ந்த இடத்துக்குப் போகமுடியாமலும் பலர் இன்றும் வாடுகின்றனர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மூரவர் பலர் இன்று அறிவும், பொருளும், வளமும் உடையவராய்ச் செழிப்புடன் வாழ்கின்றனர். ஆயினும் தமது முன்னைய கிராமத்து வாழ்வையும், வாழ்ந்த செம்மண் நிலத்தையும் அவர்கள் மறக்கவில்லை. இது மகிழ்ச்சி தரும் விடயமாக கனடாவில் இன்று நடைபெறும் 'செம்மண் இரவு' கலைவிழா இதற்குச் சான்று பகர்கிறது.

இத்தகைய விழாக்கள் தாய் நிலமான குப்பிளான் ஊரை நினைக்கவும், அங்குள்ளவருக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவும் வழி வகுக்கும் என நம்புகிறேன். இவ்விழாவை நடத்தும் பெருமக்களின் பணி தொடரவும், விழாச் சிறப்புறவும், கற்பக விநாயகனின் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்.

அன்புடன்
க. கணேசலிங்கம்.



சிறப்பு விருந்தினரிடமிருந்து நீங்கா குணைவுகள்..

யாழ்ப்பாணம் இலங்கையின் “மூளை” என்று போற்றப்பட்டது. யாழ் மக்கள் கல்விக்கு முதலிடம் கொடுத்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் இந்து பாடசாலைகளும், கிறிஸ்தவ பாடசாலைகளும் பிரபல கல்லூரிகளும் யாழ் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தன. அவற்றுள் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலமும் ஒன்றாகும், பிரபலமான கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த பின் இடமாற்றம் பெற்று யாழ் மாவட்டம் வந்த பொழுது குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலைக்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டேன். எனது இடத்திலிருந்து பாடசாலை செல்லும் வழியில் ஐந்து ஆலயங்களைக் கடந்து செல்வதும், இவ் விக்கினேஸ்வரா மகாவித்தியாலமும் விக்கினேஸ்வரன் ஆலயமொன்றிற்கு அருகில் உள்ளதும் என் ஆத்மீக உணர்வுகளை இப்பாடசாலையில் பணி புரிந்த காலத்தில் வளர்த்து விட்டன.

இப் பாடசாலையில் கடமை ஏற்றபின் அதன் சிறப்பியல்புகளையும், மனித நேயத்தையும் கண்டு வியந்தேன். இப் பாடசாலை ஒரு குடும்பம் போல் இயங்கியது. ஒவ்வொரு ஆசிரியரும் தத்தமது வேலையை ஒழுங்காகச் செய்வதை முக்கிய கடமையாகக் கருதினார்கள். பெரும்பாலானோர் இதே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததனால் ஒருவர் லீவில் நிற்கும் போது மற்றவரிடம் வகுப்பைப் பார்க்கும்படி ஒழுங்கு செய்து கொடுப்பார்கள். எல்லோரும் என்னுடன் மிகவும் அன்பாகவும் இனிமையான உணர்வுகளுடனும் பழகினார்கள்.

நான் பதவி ஏற்ற பொழுது புதிதாக அதிபர் ஒருவர் இடமாற்றம் பெற்று வந்திருந்தார் அவர் நேர்மை, கடமை, கண்ணியம் உடையார். அவர் பாடசாலைக்குப் பிந்தி வந்தது கிடையாது. அவர் நீண்ட காலம் கடமை புரிந்தார் அப்பொழுது மேலிடத்துச் செல்வாக்குப் பெற்ற ஒருவர் அதிபராக இடமாற்றம் பெற்று வந்தார். அதனால் முன்னவர் இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டியதாயிற்று. அவரது இடமாற்றம் மிகவும் வருத்தத்துக்குரியதாகும். நானோ இருவருடனும் அன்பாக எனக்குத் தெரிந்த வேலைகளைச் செவ்வனே செய்து கொடுத்தேன். இரண்டாமவர் பதவி உயர்வு பெற்று சென்றார். அவரது இடத்திற்கு பிரபல நாடக ஆசிரியர் காலஞ் சென்ற “கலைப்பேரரசு” ஏ.ரி. பொன்னுத்துரை நியமனம் பெற்று சிறிதுகாலம் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதும் அந்த இடத்திற்கு என்னை அதிபராக நியமித்தார்கள். சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் மிகவும் கடினமான இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலத்தில் கடமை புரிந்தேன். இனிமையான என் அதிபர் நிலையில் இருந்த என் காலத்தில் அயல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மேலிடச் செல்வாக்குப் பெற்றவர் இடமாற்றம் பெற்று வந்ததனால் என்னை இப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்தனர். நான் இடமாற்றம் பெற்று எனது ஊர் பாடசாலைக்கு சென்றேன். 1974ஆம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரையிலான எனது ஆசிரியர், அதிபர் என்ற எனது 13 வருட தொழில் காலப் பகுதியில் குப்பிழான் கிராமத்தில் நான் உருவாக்கிய என் அன்புக்குரிய மாணவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள். இப் பாடசாலையில் கடமை புரிந்த காலத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த பல அறிஞர்கள், அதிபர்கள், இலக்கியகர்த்தாக்கள் மற்றும் பிரபல்யங்கள் எனது அன்புக்குரியவர்களாக இருந்தனர். இப்படியாக எனது சேவைக்காலம் தொடர்ந்தது.

பின்னர் சில காலம் இப்பகுதியில் நடாத்தப்பட்ட தனியார் கல்வி நிலையத்திலும் கற்பிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இப்பகுதி மாணவர்களோடு அயற் கிராமத்து மாணவர்களும் கல்வி கற்றார்கள். எல்லோருடனும் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

இன்று உலகின் பல நாடுகளிலும் முக்கியமாக கனடாவில் வாழ்கின்ற இப்பாடசாலை பழைய மாணவர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுவார்கள் என நம்புகிறேன். பாடசாலை மேன்மேலும் வளர்ச்சியுற எனது வாழ்த்துக்கள்.

க. செல்வவிநாயகம்,

முன்னாள் ஆசிரியர்- அதிபர் , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்.

சேவை செய், அன்பாய் இரு
தானம் செய், மனத்தூய்மையுடனிரு
தியானம் செய், வாழ்க்கை உன்னை எல்லையற்ற
ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும்.

சுவாமி சிவானந்தர்

எச் செயலிலும் வெற்றி பெறுவதற்கு நிறைந்த
விடாமுயற்சியும், பெரும் மனவுறுதியையும்
நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

சுவாமி விவேகானந்தர்



கூப்பிலாள் அபிவிருத்தி சபை

சுவிற்சலாந்து

KUPPILAN DEVELOPMENT BOARD

Switzerland



கி. ராஜகோபால்

தலைவர்



கி. லொன்

செயலாளர்

கி. முத்துசாமி

பொருளாளர்

Date: 12.07.2006

"சிண்மனடின்"

குப்பிலான் விகிட்டுணைவராக மக்கள்
 லாபம் (கூடா) மெது கிராமத்தில் பிறந்து டயம் பெயர்ந்து
 வாழ்ந்தாலும் மெது கிராமத்தை நாடும் மனவாடல் மெது
 சந்ததியும் டயங்காடல் இருக்கி ரொ உருவாக்கி.
 கிளிந்து வடும் சிம்மண மக்கள் மன்றமே. மெது கிராமிய
 அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் முன்னின்று உணர்ச்சி
 நல்லணை சமுதாயமே. சிம்மண இரவணரும் கிராம
 வயது பிறந்தநாளை கொண்டாடும் உணர்ச்சியும்.
 மெமண மதிமணயயும் பினைக்கும் சிண்மனடில்
 நாடும் (குப்பிலான் அபிவிருத்திசபை சுவிற்சலாந்து)
 மெது மனமாத நல்லாபத்திற்கு
 தெரிவித்து கொள் சிண்மனடில்.

நன்றி வணக்கம்

கி. ராஜகோபால்
சிவலிங்கம் சிவலொன்



GTA

HAPPY MOVERS

& TRANSPORTATION

*Very Competitive Rates
& Reliable Service*

Toronto - Montrial - Ottawa

Local Pick-up and delivery

Residential and Office Moving

16', 18'
20', 24'
Trucks
Avilable

முக்கூலடிப் பதிவு செய்தவருக்கு விரைவு கட்டி உண்டு

House Moving & Cargo Delivary Service (Local & Long Distance)

We are Never Satisfied Until You are.....

LOW RATE WITH FAST SERVICE



Home

Apartment

offices Factory

Furniture

Parcel Pickup & Delivery


Free Estimates

Flat Rate Available

Hourly Rate Available

Graphic Land - 647 219 7576

Raj: 416 568 0686 Ajanthan: 416 274 4135 selvam: 416 450 5902



குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் - இலண்டன்
செம்மண் இரவியுக்கு அம் உள் சிசுகள்...


செம்மண் இரவு மிக நல்ல தலைப்பு - அதில்
 செழுமையுண்டு, செந்தமிழுமுண்டு - அத்த
 செருக்குமுண்டு

ஆம் வளம் மிகு மண்ணுமுண்டு
 ஆசையாய் பருக நல்ல நீருமுண்டு
 நாம் இருக்க மதகுமுண்டு - ஆகவே
 பல கிண்டல்களுமுண்டு...

உள் மறவாத மக்களுக்கு உணர்வை
 உண்டவைக்கும் நிகழ்வு, - கன
 பேர் கலந்து கொள்ளும்
 பேராவல் நிகழ்வு...

செம்மண் இரவினிற்கு
 எம்மண்ணின் ஏகோபித்த வணக்கங்கள்
 வெளிநாட்டுத் தமிழர்கள்,
 குறிப்பாக பிரித்தானியா வாழ்
 குப்பிழான் மக்கள்.

தலைவர்: க. கணேசன்
 செயலாளர்: பா. முகுந்தன்



- Trophies • Awards • Plaques
- Logos • Medals

Quality Workmanship
 At Competitive & Resonable Prices

Call: Suresh Raja
 416 577 7757

2010 Ellesmere Rd Unit 11
 (Markham & Ellesmere)



பெரிய நேசம் எந்த நேசம் உருவாக....

செம்மண் இரவு காணும் எம்மண் நினைவுகளுடன்
 ஊர்வாசம் தெளிக்கும் இன்னிசையோடு
 இனியநற் கலைவிழாவும் ஆண்டுக்கு அப்பப்போ
 ஊரின் நினைவோடு இதயங்கள் நிறைய ஒன்றாய் கூடி
 ஊர்க்கதை கதைத்து, உறவுகள் சேர்ந்து
 ஒன்றாகும் நாளில் தாய்மடிவாசம் சுமக்கும்
 இனிய பொழுதுகளில் இன்றும் ஓர் நாளாய்
 செம்மண் இரவு எந்நாளும் வருவதாக....

தேசங்கள் கடந்தாலும் நேசங்கள் மாறாத
 செம்பாட்டு புழுதி வாசம் கலந்து
 உலகெங்கும் பரந்த ஊராரின் பேர் சொல்லி
 அவர்கள் நினைவுகளும் இங்கே சங்கமிக்க
 செம்மண் இரவு எந்நாளும் வருவதாக...


ஊர்ப்புழுதி நில ஞாபகமும் உயர்ந்த பனை வடலிகளும்
 தோட்ட வெளிகளும் தென்னைகளும்
 யார்க்கும் அஞ்சா நிமிர்வும் நிறைந்த - எங்கள்
 ஊர் பிரிந்து ஊர்க்கோவில்களின் திருவிழாக்கள் மறந்து
 ஞாபகங்களுள் மட்டுமே வாழும் மனிதர்களாய்
 என்றும் மண்வாச நினைவுகளுடன்
 செம்மண் இரவு காணும் நாட்கள் நீண்டு
 இன்னும் அராங்குகள் பல காண வாழ்த்துக்கள்.

நேசமுடன்
 சாந்திரமேஷ் வவுனியன் (ஜேர்மனி)

BALA

Tax & Immigration Service

- ▶ Income Tax
- ▶ Immigration
- ▶ வருமானவரி
- ▶ குடிவரவு



Graphic Land - 647 219 7576

பொன்னையா பாலசுப்பிரமணியம் B.A

15, Mares Field Dr., Scarborough, ON.
 McNicoll / McCowan

Phone: 416-335-3233 Fax: 416-335-3235

Email: ponniah@hotmail.com

திரிவாக சபையினரிடமிருந்து.....

எம் இனிய செம்மண்ணின் உடன் பிறப்புகளே!
வழமைபோல இவ்வருடமும் இதோ “செம்மண் இரவு - 2006”

எம்மண்ணின் நீங்காத நினைவுகளை நினைவுக்கு கொண்டு வரும் இரவாக மீண்டும் ஒரு முறை இச் செம்மண் நிகழ்வில் நாம் ஒன்று சேர்கின்றோம்.

கிராம மண்ணில் மரபு ரீதியாக பேணப்பட்டு வந்த இயல் - இசை - நாடகங்கள் இதோ இவ்விரவில் மேடையில் அரங்கேறுகின்றன...!

அன்று ஒரு காலம்!
குப்பி விளக்குகளில் மட்டும் செம்மண்ணின் இல்லங்களில் பண்டைய காலம் தொட்டு மரபு ரீதியாக பல இரவுகளை எம் மண்ணில் சந்தித்த எம்மவர்களுக்கு...

1974ம் ஆண்டு! மின் ஒளி பெற்ற ஆண்டு!

எம்மண்ணில் பிறந்து இலங்கை பல்கலைக்கழகத்தில் மின்சார பொறியியல் துறையில் பட்டம் பெற்று இலங்கை மின்சார சபையில் உயர் பதவியில் இருந்த எம் செம்மண்ணவர் ஒருவரின் அதிகாரம் எம் கிராமத்து வீதிகள், ஒழுங்குகள் என ஒன்றும் தப்பாது சகல இல்லங்களிலும் அன்று ஒரு காலம் மின்னொளி பாய்ச்சியது.

அன்றைய இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியாக இருந்து மின்னொளி பரப்பிய எம்மண்ணின் மைந்தன் இன்று தமது வாழ்வில் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற காலத்தில் சைவ சித்தாந்தத்தின் பெருமையினை உலகெங்கும் பரப்பி ஆத்மீக ஒளி ஏற்றும் ஒரு கிராமத்து பெருமகன்! அவரே இன்று தமது துணைவியாருடன் வருகை தந்துள்ள இச் செம்மண் இரவின் ‘பிரதம விருந்தினர்’

இன்னொரு கிராமத்தில் இருந்து வந்து நமது கிராமத்து பள்ளியில் சுமார் பதின்மூன்று வருடமாக ஆசிரியராக, உப அதிபராக, அதிபராக பணி புரிந்து பல நன் மாணாக்கர்களை உருவாக்கியதுடன் எம் மண்ணின் மக்களுடன் ஒன்றாகி போய் ஓய்வு பெற்றிருக்கும் காலத்தில் இன்று தமது துணைவியாருடன் வருகை தந்திருக்கும் ‘சிறப்பு விருந்தினர்’

குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடக்கி வைக்கும் கிராமத்து முதிர்ந்த தம்பதிகள்!
இயல், இசை, நாடகங்களில் தூள் பரப்பும் எம் கிராமத்து வம்சாவழி வந்த இளம் தலைமுறையின் கலைஞர்கள்!
இவற்றினை யாவும் மகிழ்ச்சியுடன் சந்திக்க இப் புலம் பெயர் கனடா மண்ணில் நாம் யாவரும் இன்று ஒன்றாக கூடியுள்ளோம்.

“செம்மண் இரவில்” இவ் வருடம் நாம் இரண்டாம் முறை சந்திக்கின்றோம்.

எம் மண்ணின் மைந்தர்களின் விளையாட்டு திறமைகளை வெளி கொண்டு வரும் நோக்கத்தில் “கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும்” என்னும் நிகழ்வில் இவ் வருடம் ஐந்தாம் வருடமாக கனடாவில் உல்லாச பூங்கா மைதானத்தில் ஒரு முழு பகல் நேரமும் சந்தித்தோம்! ஒன்று கூடினோம்!

விளையாட்டுகளிலும் போட்டிகளிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என யாவரும் சிறப்பாக பங்கு பற்றினோம்.

காலை தொடங்கிய போட்டிகள் அந்தி மாங்கும் நேரம் வெற்றி கேடயங்கள் வழங்குவதுடன் நிறைவெய்தியது. எம் மதிய உணவின் தயாரிப்புகள் யாவும் இவ்வருடம் வித்தியாசமன முறையில் நாம் யாவரும் கூட்டாக சேர்ந்து மைதானத்தில் தயாரித்து, மைதானத்தில் கூட்டாக உணவருந்திய அந்த மாறுபட்ட நிலைமை இவ் வருடம்

ஆரம்பமானது.

'விக்கினைஸ்வரா மக்கள் மன்றம் - கனடா கிளை' என்னும் ஒரு பெயர்!

அந்த பெயரின் பின்னால் எம் செம்மண்ணவர்கள் ஒரே பாதையில் ஒற்றுமையாக நூற்றுக் கணக்கானோர்!

இதன் கிளைகள், பிரித்தானியாவிலும், சுவீற்சலாந்திலும் வீறு நடை போடுகின்றன.

எம்மை வாழ வைத்த எம் செம்மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், இவ் அமெரிக்க நாடுகளிலும் ஒரு மாறுபட்ட வாழ்வு முறையில் முன்னேறி செல்லும் எம்மவர்களின் ஒரே நோக்கம்! இலட்சியம் எது?

எம்மை, எம் சந்ததிகளை வாழவைத்த எம் செம்மண்ணை வாழ வைப்பதே!

புலம்பெயர்ந்து வாழும் எம் செம்மண்ணவர்களுக்கிடையே ஒரு ஐக்கியத்தினை, கூட்டமைப்பினை வளர்ப்பது.

இதுவே எங்கள் இலட்சியம்! சந்தேகமேயில்லை.

நாம் முன்னர் ஒரு காலம் கிராம மண்ணில் வறுமைகோட்டின் கீழ் இருந்து படித்த காலங்களில் சகலருக்கும் ஏடு தொடக்கிய பாடசாலை!

இன்றும் அதே பாடசாலையில் நிஜமாகவே வறுமை கோட்டில் சரியான வசதிகள் இல்லாது கல்வி பயிலும் மாணவர்களின் காட்சிகள் கண் முன்னே நின்று நிழலாடுகின்றது.

நம்ம கிராமத்தில் ஒவ்வொருவரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திய சன சமூக நிலையம் இரண்டும் தொடர்ந்து பல்வேறு நிதிச்சிக்கல்களினூடாக இயங்குவதாக கிராமமண்ணிலிருந்து செய்திகள் வருகின்றன.

சாதனைகளை படைத்த விளையாட்டு கழகம், கிடைத்த சிறு மைதானத்தின் விஸ்தரிப்புக்கும் மேலும் தேவையான செலவுகள் ஏராளம்.

இவைகள் யாவும் எம் கண் முன்னே இன்று தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.

வருடம் தோறும் பகல் முழுவதும் பூங்கா மைதானத்தில் 'விளையாட்டுடன்' சந்திக்கும் ஒன்று கூடலும்...

வருடம் தோறும் இரவு முழுவதும் கலை நிகழ்வுகளுடன் சந்திக்கும் "செம்மண் இரவு" ஒன்றுகூடலும்...

இதில் ஏதோ வழிகளில் தாங்கள் காட்டும் கூட்டுறவுகள் இதில் கிடைக்கும் சிறு சிறு பணச்சேகரிப்புகள் ஏதோ ஒரு வழியில் எம் கூட்டுறவு முன்னேற்றங்களுடன் நாம் பிறந்த எம் மண்ணுக்கு கை கொடுக்கும் என்பதே எங்கள் உறுதியான நம்பிக்கை.

இது "விக்கினைஸ்வரா மக்கள் மன்றம்" இது உங்கள் மன்றம்

ஒவ்வொரு கிராமத்தவருக்கும் இம் மன்றத்தினூடாக இக் கூட்டுறவில் சேர்ந்து கொள்ள வேண்டிய கடமைபாடு உண்டு. நியாயமான தவறுகளை நியாயமான முறையில் தட்டிக் கேட்கும் உரிமையும் உண்டு.

கலை விழாவில் உங்கள் கலை திறமைகளை காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பம்

விளையாட்டுத்துறையில் உங்கள் உடல், ஆத்மீக உணர்வுகளில் மெய்மறந்து நிற்க ஒரு சந்தர்ப்பம்

சஞ்சிகையில் கிராமத்தவர்கள், அவர்களின் வாரிசுகள் ஒவ்வொருவரின் ஆக்கங்களும் வரவேற்கப்படுகிறது.

மாணவருக்கான போட்டி நிகழ்ச்சிக்! இது மாணவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்.

இவை யாவற்றிலும் வந்து சேர்ந்து பங்கு பற்றுமாறு உங்கள் இம் மன்றம் உங்கள் முன்னால் கை நீட்டி நிற்கிறது.

நிறைவு முறைகளை தெரியப்படுத்துங்கள்
நியாயமான விமர்சனங்களை செவிடுத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம்.


மீண்டும் மீண்டும் எங்கள் கிராமிய பாரம்பரிய பாசத்துடன் அழைக்கின்றோம்.

வாருங்கள்
வந்து எங்கள் கூட்டுறவுகளில் வருடம் தோறும் தவறாது பங்குபற்றுங்கள்

அன்புடன்
நிர்வாகக்குழு.



**Cash
Point**
The Buck Starts Here!



CHEQUES CASHED
PAY DAY LOANS MONEY TRANSFERS

**We Provide financin for personal &
Business needs**

Call us for all your Real Estate needs

We arrange Mortgages

**Residential, commercial &
Investment properties.**

எமது துரரரித பணமாற்றுசேவை உலகின் பல பாகங்களிற்கும்
மேலதிகமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளதென்பதைமனமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இலங்கையில்

இந்தியாவில்

ஐரோப்பிய நாடுகள்

- ▶ கொழும்பு
- ▶ யாழ்ப்பாணம்
- ▶ பருத்தித்துறை
- ▶ திருகோணமலை
- ▶ மட்டக்களப்பு
- ▶ சொங்கலடி
- ▶ வவுனியா

- ▶ சென்னை
- ▶ திருச்சி
- ▶ சிங்கப்பூர்
- ▶ மலேசியா
- ▶ அவுஸ்திரேலியா

- ▶ இலண்டன்
- ▶ சுவீஸ்
- ▶ பிரான்ஸ்
- ▶ ஜெர்மனி
- ▶ நோர்வே

வெளிநாட்டு நாணய மாற்றங்களுக்கு
வங்கிகளையு விட கூடுதலான வழங்கப்படும்
அமெரிக்க டொலர்களுக்கு மேலதிக தொகையுடன்
விற்கலாம் மலிவாகவும் வாங்கலாம்

காசோலை மாற்றல்

வெளிநாட்டு நாணய மாற்று சேவை

Call: Kumar, Sutha, or Ravi Mohan: **416 284 7000, 416 284 0005**

3852 Finch Ave.E. Suite G-03, Scarborough, (Kennedy & Finch)

www.cashpoint.ca

[http:// www.hollywooddvdcenter.ca](http://www.hollywooddvdcenter.ca)

Bollywood

DVD CENTER

- ▶ Hindi
- ▶ Tamil
- ▶ English
- ▶ Telugu
- ▶ Malayalam
- ▶ DVD Rentals & Sales

35 St. Dennis Drive. Unit #1
North York, ON, M3C 1G9
Donmills & Eglinton

Tel: 416 423 3350 Tel: 416 358 9429 Tel: 416 562 5477



ദാശശതകം ക്രിസ്ത-2006

கனடா வாழ் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தினரால் ஆகஸ்ட் 13, 2006 அன்று நடாத்தப்பட்ட ஆங்கில சொல் எழுத்து உச்சரிப்பு போட்டிகளின் பங்குபற்றியவர்களின் பெயர்கள்:

Grade one

1. Lavarnan - Mehavarnan
2. Anu - Kailayamoorthy
3. Shanthosh - Pushparajah

Others

Thamillinni Krhishnagopal, Kajeban Kalaichelwan, Thuvaraga Pirabaharan, Anusha Kandasamy, Praimeya Srikanth, sharanga Ghanewhadas, Viththagan Kavikaran.

Grade Two:

1. Tobias Pushparajah
2. Archchana Gugathasan
3. Pavan Ketheeswaran

Others

Archchanaa krishnagopal, Sobihaa Sivarasa, annitta Kandasamy, Piriyaanga Sritharan, aurudran chandrasegaram, Nirujan Neethinesan

Grade 03

1. Abarnan Mehavarnan
 2. Roshan Thayaparan
 3. Sharujan Shanmugaratnam
- } Equal Winners

Grade 04

1. Lavanaya Inthiran
 2. Vithusa Vithiyalagan
- } Equal Winners

Others Winners

Pusyathan Theventhiram., Archalya Balasubramaniam, Neeroja Neethinesan, Prathapan Kailayamoorthy.

Grade 05

1. Shajan shanmugaratnam

Other Winners

Priyanth Vickneswaran, Aravinth Ganeshamoorthy, Pranavan Srikantha, Suthan Ketheeswaran, Puvsan Neethinesan

உங்களுக்கென்றோர்
இல்லம்..



குப்பினான் மக்களின்
“செம்மண் இரவு”
வெற்றி பெற
என் மனமார்த்த
வாழ்த்துக்கள்!

வீடுகள், வியாபார நிலையங்கள் வாங்க, விற்க

நம்பிக்கையுடன் அழையுங்கள்

துரைராஜா ரமே (B.Sc. Eng.)

(வீடு விற்பனை முகவர்)

Direct: **416.917.9957**


Office: **416.321.6969**

HOMELIFE/GTA Realty Inc., Brokerage*

* Independently Owned and Operated

1711 McCowan Rd., Suite 206
Toronto, ON. M1S 2Y3





குப்பிழான் கிராமத்தின் இன்றைய நிலை

செம்மண்ணிலிருந்து சி.தெட்சணாமூர்த்தி ஜே.பி.
(கிராமஉத்தியோகத்தர்)

இன்றைய நிலையில் எம் கிராமத்திற்கு

- இரு சன சமூகநிலையங்கள்,
- ஒரு விளையாட்டுக் கழகம்,
- ஒரு கிராம முன்னேற்றச் சங்கம்,
- ஆறு ஆலயங்கள் ஆகியன இயங்கு நிலையில் செயல்பட்டுக்கொண்டே உள்ளன.

1. விக்ரமேஸ்வரா சனசமூக நிலையம்:

கடந்த சில வருடங்களாக இச்சனசமூக நிலையம் ஆசிரியர் செ.மகேஸ்வராஜ் அவர்களின் தலைமையில் பட்டதாரிகள், படித்த இளைஞர்கள் கொண்ட ஒரு நிர்வாக குழுவினரால் செவ்வனே இயங்க வைக்கப்பட்டு வருகிறது. பாலர் பாடசாலை, அவர்களுக்கான விளையாட்டுப் போட்டி புதுவருடப்பிறப்பு நிகழ்வுகள், சுற்றுலா, வாணிவிழா, ஆசிரியர் தினம் போன்ற பல நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தி வருகின்றனர். ஆரம்ப மாணவர்களுக்கான சீருடை, அவர்களின் கல்வி மேம்பாடு, அவர்களுக்கான சிறுவர் பூங்கா ஆகியவற்றில் நிர்வாகம் கூடிய கவனம் செலுத்தி வருவது மிக்க மகிழ்ச்சியான விடயமாகும். ஆனால் அவர்களின் நிர்வாகத்துக்கான ஒத்துழைப்பை ஊரவர்களும் வெளிநாடுகளில் வசிக்கும் எம்மூரவர்களும் பெரிதும் அளிக்காதது சற்று கவலைக்குரிய விடயமாகும். இந்நிலை மாறி கிராமமக்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால் புதியகட்டிட வசதி கிடைத்தால் நூலக சேவை தொடங்க கூடியதாக இருக்கும். இன்று பல நூல்கள் சன சமூக நிலையத்தில் இருந்தும் இடவசதியற்ற காரணத்தினால் நூல்களை இரவல் வழங்கும் சேவையினை நடாத்தமுடியாத நிலைமை உள்ளது. 1967ம் ஆண்டில், சட்டத்தரணி க. வைரவநாதன் தலைமையில் எனது 20வது வயதில் செயலாளராக இருந்த போது, இச் சனசமூக நிலையம் தொடர்பாக அந்த காலம் எனக்கு இருந்த கற்பனை வளம், மற்றும் என்னுள் அன்று உருவான ஒரு ஏக்கம், ஏற்பட்ட இலட்சியத்தினை சற்று நினைவு படுத்தி பார்க்கிறேன். ஏனைய ஊர்களில் இருந்த பெரிய நூலகங்கள், அந்த நூலகங்களினால் அந்த ஊர்களில் உருவான அறிவியல் மாற்றங்கள் போன்ற நிலைமை இந்த எங்கள் நிலையத்தில் உருவாக மாட்டாதா? என்று அன்று எனக்கு ஏற்பட்ட ஏக்கம் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு கிராமத்தவருக்கும் ஏற்பட வேண்டும் என்பதே என்றும் என் பிரார்த்தனைகள். தற்போது உள்ள நிர்வாகம் சிறிய வட்டத்தினுள் நின்று கொண்டு பண வசதிகள் குறைந்த நிலையில் தங்கள் சேவை முயற்சிகளை முன் எடுத்து செல்கின்றனர்.

2. விக்ரமேஸ்வரா விளையாட்டுக்கழகம்:

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கி வருவது விக்ரமேஸ்வரா விளையாட்டுக் கழகம், அதற்கு என ஒரு மிகப்பெரிய "வரலாறு" உண்டு இது சாதனைகள் பல படைத்த கழகம். இன்று திரு. சிவராசா-காண்டிபன் என்னும் இளைஞனின் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகின்றது.

கிராமத்துக்கு என ஒரு நிரந்தரமான விளையாட்டு மைதானம் இல்லாத பெரும் ஏக்கத்திற்கு ஒரு விடிவாக சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு எம் ஊரவர்களின் முயற்சியாக கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகில் நிரந்தரமான விளையாட்டு மைதானம் ஒன்று உருவாக்கப்பட்டது யாவரும் அறிந்து கொண்ட விடயமாகும். சென்ற வருடம் கனடாவில் இருந்து வருகை தந்த எனது உறவினரும் நண்பருமாகிய நாகையா பாலசுப்பிரமணியம்(அப்பன்) அவர்கள் விளையாட்டுக்கழக தலைவர் சி. காண்டிபனுடனும் என்னுடனும் சேர்ந்து விளையாட்டு மைதானத்துக்குரிய சட்டரீதியான உறுதியினை பெற்றுக்கொள்ள உதவினார். மேலும் உதைபந்தாட்டத்துக்கு தேவையான தூண், வலை, பந்து பேன்றவைகளை வாங்கித்தந்ததுடன் ஏறக்குறைய விருந்தினர்கள் தங்குவதற்கென ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு மூன்று லட்சம் ரூபாயினை என் மூலம் விளையாட்டு கழகத்திடம் கையளித்ததில் இருந்து கிராமத்தின் விளையாட்டுத்துறையில்

அவருக்கு இருக்கும் உணர்வுகளை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். இதே உணர்வுகளை இவரைப்போல யாவரும் காட்டுவார்களாக இருந்தால் இச்சிறுதுளிகள் பெரு வெள்ளமாக பாய்ந்து ஓடும்.

இதே போல சுவீற்சலாந்து நாட்டில் இருந்து அன்புக்குரிய திரு. இராமநாதன் சிவசோதி (பொன்னர்) அவர்கள் கிராமத்தின் விளையாட்டுத்துறைக்கு கை கொடுப்பவர். அவரின் சேவை என்றும் கிராமத்திற்கு கை கொடுக்கும் என்பது எனது அசையாத நம்பிக்கை ஆகும்.

விளையாட்டு மைதானத்திற்குரிய சிறு கட்டிடத்தின் திறப்புவிழாவை நிர்வாகம் நடாத்தி முடித்திருந்தது. 2006 சித்திரை மாத ஆரம்பத்தில் நடந்த கிரிக்கட் போட்டி ஒன்றின் பரிசளிப்பு விழாவிற்கு எனது அண்ணரும், கிராமத்தின் பல முக்கிய அபிவிருத்திக்கு மூல காரணமாக இருந்தவருமான திரு. சி. இராசதுரை அவர்களை அழைத்து கௌரவித்திருந்தார்கள். இதுவே அவரின் கடைசி கௌரவிப்பு ஆனது. சித்திரை மாதம் 14ஆம் திகதி காலமான அவரைப் பற்றி "தினக்குரல்" பத்திரிகையில் அவரால் கிராமத்தவர்கள் பலர் வெளிநாடு சென்றதாகவும் ஆகவே அவர் பெயரால் விளையாட்டு மைதான சுற்றிருக்கை ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது.

3. னிக்சிணைஸ்வரா மகாவித்தியாலயம்.

உடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் பயிலும் பாடசாலையாக இயங்கி வருகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாடசாலையின் வளர்ச்சி போன்றவற்றிற்கு இன்னும் பங்களிப்பு ஏராளம் இருந்தால் கிராமத்தின் கல்வி வளர்ச்சியினை மேலும் மேம்படுத்தும் என்பது சந்தேகமேயில்லை.

4. ஆலயங்கள்.


ஏறக்குறைய ஆறு ஆலயங்களில் பூசைகள் நடந்தாலும் மூன்று ஆலயங்களில் மஹோற்சவ விழா நடைபெறுகிறது. அவையாவன

1. கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்
2. சொர்க்கர் வளவு சோதி விநாயகர் ஆலயம்
3. கன்னிமார் அம்பாள் ஆலயம்

இவையே இன்று உள்ள கிராமத்தின் நிலைமைகள் ஆகும். இறுதியாக என்னுள் எழுந்த கவிதையை இங்கு வரைகின்றேன்.

சீலுவர் சீலுமியர், ஆண்கள், பெண்கள் கச்சிதமான சீவகயலங்காரத்திற்கு அழையுங்கள்
வாழ் ஜக் சலூக் A.G டாஸ், சீஞ் சலூக் சலா

Graphic Land - 647 219 7576



RKS
BEAUTY SALON & VIDEO

சலூன் அன் வீடியோ

முதல் பவலூ, தஞ்சை நகராட்சகம்

VHS, VCD, DVD ஒற்றவகைகள் வாடகைக்கல்

MP3, AudioCD க்கல் தகவல் ஸ்வான சுவலீல டெற்றக்ககாள்வல்

Vedio Transfer

Pal > NTSC > Secam > CD

பிரதி மாற்றம்

3852 Finch Ave. East, Unit # G5,

Scarborough, Ont. M1T 3T9

416 291 1444

3301 McNicoll Ave Unit #6,

Scarborough, Ont. M1V 3Z6


416 335 7477

Cell: 416 726 7100 / 647 226 5672

email: rksbeautysalon@hotmail.com



ARK MARKET

ஏ. ஆர். கே. சந்தை



சகலவிதமான கடல் உணவு வகைகள்
உடன் இறைச்சி வகைகள்
மரக்கறி வகைகள்

அனைத்துதயும் குறைந்த விலையில்
பெற்றுக்கொள்ள நாடுங்கள்




31 & 35 St. Dennis Drive, Donmills, ON.

Tel: 416-421-3429

19-ம் மணி விழாவிற்கு ஒரு கவிதை

ஒட்டிய பயிர்களை ஓங்கியே வளர வைத்து
ஒட்ட வைத்த மனிதரையும் செழிப்புறவே வாழ வைக்கும் -
செம்மண்
ஒட்டிய பற்றாலை புலம் பெயர்ந்து வாழ்ந்த போதும்
செம்மண் இரவிலே நீர் கழிப்புறுவீர்
தொடரும் இரவுகள் புலர்ந்து நல் வழி காட்ட -
கற்பகனார்
காட்டும் வழியிலே பெருமை பல நீர் பெறுவீர்
பெறுகின்ற பெருமையிலே ஒரு பங்கை எம் கிராமம்
பெற்றிடவே வழி செய்வீர் என அன்புடனே வேண்டுகிறேன்.

இ.சி.தெட்சிணாமூர்த்தி
கிராம உத்தியோகத்தரும் சமாதான நீதவானும்
குப்பினான்



குப்பினாக் சந்தி வெறுஞ்சந்தியாச்சியா

படித்தவரும் பாமரரும் பேதமின்றி கூடி நிற்பர்
மது அருந்தி வந்தோரும் மறைந்தங்கு சேர்ந்திருப்பர்
களைத்துவரும் கமக்காரர் களையாற அமர்ந்திருப்பர்
இளவயதுக் கற்பனையில் இளைஞர் பலர் கூடி நிற்பார்
- ஆனானும்
ஏழை செல்வன் பேதமின்றி எல்லோரும் அங்கிருப்பார்
குழப்ப நிலைவந்தாலும்
குறையின்றி தீர்க்க வொரு கூட்டமொன்று அங்கிருக்கும்
அன்று கண்ட நிலை இன்று எப்படித்தான் மறைந்ததைய்யா
நாய்கூட இல்லாத வெறுஞ்சந்தி ஆச்சுதய்யா

- தெட்சணா





லலிதா ஜர்வலரி மார்ட்

15 வருடங்களாக அனைவரது நம்பிக்கை நாணயத்தை வென்று நிற்கும்

உங்கள் அபிமானத்தைப் பெற்ற

அம்பீகா நகை மாடம்

புதிய பரிணாமமாக

சிங்கப்பூரிலும் - கனடாவிலும்



லலிதா ஜர்வலரி மார்ட்

3852 Finch Av.E., Unit G05, Scarborough வில்

புதிதாக மறுசீரமைக்கப்பட்ட பிரமாண்டமான காட்சி அறை



லலிதாவின் கைவண்ணத்தில்
கலை வண்ணச் சீக்க
புகைககள்

தரமான தரத்தோடு
சுத்தமான 22 கரட் தங்கத்தில்

எமது சிங்கப்பூர் நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் நகைகளை
இங்கு பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை வழங்குகிறோம்.

அதர்ஷ்ட சேமிப்புத் திட்டம் ஆரம்பம்

416. 335. 1553

3852 Finch Av.E., Unit G05, Scarborough

99, Serangoon Road, Singapore

REGINOS PIZZA™



416.321.6666

FREE DELIVERY

DELIVERY SPECIALS

Medium 12", Large 14"
\$11.99

Ex. Large 16"
\$13.99

Mega 18"
\$15.99



- › Canadian - Pepperoni, Mushroom, Bacon
- › Hawain - Ham, Bacon, Pineapple
- › Reginos Deluxe - Pepperoni, Sausages, Hot Peppers
- › Vegetable - Green Peppers, Mushrooms, Tomatoes
- › Wings - Buffalo Crispy
- › Lasagna - Reginos Special dish
- › Salad - Garden, Greek, Caesar
- › Garlic Bread
- › Potato Wedges



Finch & Pharmacy
2535 Pharmacy Ave. , Scarborough
416.495.1222

Brimley & Finch
135 Montezuma Trail, Scarborough
416.321.5444

Morningside & 401
790 Military Trail
416.284.3003

REGINOS PIZZA™



Pick up - Special

5 Toppings 1 Dipping Sauce

Make it Mega (18")
\$2 More

\$10.99



2555 Hurontario ST
Mississauga
905. 804. 0666

Hwy 48 & 16th
10 Fincham Ave., # 104 Markham
905.472.6002

Yonge & Clark
126 Clark Ave. E, Thornhill
905.709.8004

Danforth & Pharmacy
3331 Danforth Ave., Toronto
416.694.0888



Access Better Care & Consultation Inc

AFTER SCHOOL ACADEMIC ACTIVITIES PROGRAM FOR ELEMENTARY STUDENTS AND HIGH SCHOOL STUDENTS

Home Tutoring Services at selected locations in the GTA
Grades 1 To 8

Develop the student's skills to achieve the Best Grades

The Preparation Methods

Effective planning and work habits

Subject Matter Experts (SME)

Analysis of Student's weaknesses and Strengths programmes

Listening & Note Taking skills

Meeting Assignment Deadlines

Techniques of Studying

PRACTICE MAKE THE PERFECT

Our Program Focus:

Reading writing Spelling

Listening and Speaking

Problem Solving and Thinking skills

Assignments and projects

EQAO exam preparation

ESL Program for new students

Group Studies

Homework Assistance

Year End Exam preparation

Grade 10 Literacy Exam

internet Tutoring / E Tutoring

Increasing Study Techniques

Programs are based on the curriculums of the
Boards of Education

Qualified and Certified in the Province of Ontario Teachers
are in a disciplined learning environment

OFFICIAL INCOME TAX RECEIPTS ISSUED

Income Tax Deductible available to claim your tutoring fees expenses

Call Us at 416 645 3027

to schedule a parent Interview

Make your child the best among the Brightest in the school

1370 Donmills Road, Suite #305, Toronto, ON, M3B 3N7,
www.accessconsultation.com

Graphic Land - 647. 219. 7576

Lanthulir

VIDEO INC

தமிழ், ஹிந்தி, சிங்களம் DVD, VCD, VHS இல் கொண்டுவரப்படும்

Video Transfer Lab Pal > NTSC > Secam CD பித்தமாற்றம்

கிளத்தூரின் வீடியோ இலாகா

4-3430 Finch Ave. E. Scarborough, On. M1W 2R5
(Warden & Finch)

Tel: 416 945 9155

Fax: 416 495 8403



அமுதம்

ரேக் அவுட் கேற்றரிங்

பனங்காய் பனியாரம்

இடியப்பம்

பட்டு

உழுந்து வடை

கடலை வடை

பிரியாணி

கொத்து ரொட்டி

(ஆடு மாடு கோழி)



107-5005 Steeles Ave.E Scarborough. ON M1V 5K1
(Brimley & Steeles)

Tel: 416 291 5745

THURKA'S

VIDEO & CONVENIENCE

Sri Lankan Groceries

Tamil, Hindi & English
-DVD Rental & Sales

Vedio Transfer
Pal > NTSC > Secam > CD
பிரதி மாற்றம்

Money Transfer



104-5005 Steeles Ave.E Scarborough. ON M1V 5K1
(Brimley & Steeles)

Tel: 416 332 4764

ஐரோப்பிய நாடுகளில் கொடிகட்டி பறக்கும்

எம் செம்மண்ணின் இசைக்குயில்கள்

கடந்த யூலை 29, 2006 “சனிக்கிழமை”

கோடை காலத்தின் ஒரு இனிமையான மாலை நேரம்!

கனடா - ஸ்காப்ரோ நாகபுஷணி அம்மன் ஆலயத்தில் ஆலய அர்ச்சகரின் ஆசியுடன் சுவிற்சலாந்து நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் தூள் பரப்பும் இசை கலைஞர்கள், தலை சிறந்த இளம் பாடகர்களினால் உருவாக்கப்பட்ட ஒரு சி.ஐ இசை தட்டில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதனை காணக்கூடியதாக இருந்தது.

“சாரங்கா இசை குழு” என்னும் பெயரில் வளர்ந்து வரும் இக் குழுவினரின் தலைமை நிர்வாகி, செம்மண்ணின் மைந்தன் 39 வயது நிரம்பிய “இசை வல்லரசன்” திரு அசோக் - கார்த்திகேசு அவர்கள் சிறிது நேரம் நடாத்திய அந்த சிறு “இசை மழை” அதில் பங்கு பற்றிய சகல பக்தர்களையும் சிறிது நேரம் மெய் மறக்க செய்திருந்தது.

சரி இனி “இசைத்தட்டு” பற்றிய விபரத்திற்கு வருவோம்.

இவ் இசைத்தட்டில் இனிமையான மெய் மறக்க வைத்து யாவரையும் பரவச நிலைமைக்கு எடுத்தச் செல்லும் இவ் பாடகர்கள் யார்?

“இசைவல்லரசன்” திரு. அசோக் - கார்த்திகேசு

அவரின் அன்பு சகோதரி “ஈழத்து இளம் குயில் ” என சுவிற்சலாந்து நாட்டில் பலராலும் பாராட்டப்பட்ட “கௌசி கார்த்திகேசு”

கௌசியின் அன்பு கணவர்

திரு ஜங்கரன் - சுந்தரலிங்கம்

(பல சகாப்தங்களாக ஈழத்து மண்ணிலும் இந்தியாவில் சிதம்பரத்திலும் பக்தி பாடல்களில் மக்களை பரவச நிலைக்கு எடுத்து செல்லும் “ பக்தி பண்ணரசு” கதிர் - சுந்தரலிங்கத்தின் மகன்

திரு சிவரஞ்சித் - ஞானசேகரம்

திரு. அன்பழகன் - சிவபாதம், இவர்களுக்கு பக்க வாத்தியங்களை இசைக்கும் நம்ம கிராமத்து மைந்தன்

திரு. கேசவன்-இராசரத்தினம்

இவர்கள் யாவருடனும் சேர்ந்த இவர்களின் நண்பர்கள் திரு. கமலசூரியன்-இராஜரட்ணம், திரு. நடேசன் மனோகரன், திரு.யோகேஸ்வரன் சந்தியாம்பிள்ளை ஆகியோர் பாங்குபற்றுகின்றனர். இதில் உருவாக்கப்பட்ட பாடல்களின் ஒவ்வொரு வரிகளும், கிராமத்து கவிஞர்களினால் செம்மண்ணில் இருந்து அருள் பாலிக்கும் ஆலயங்களின் தெய்வங்களின் மீது நினைத்து உருவாக்கப்பட்டவை.

உதாரணமாக சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.

“ கற்கரை கற்பக விநாயகன் அடி தொழ காரியம் கை கூடும்...”

இது ஒரு பாடல்

“ சொக்கர் வளவு சோதி விநாயகனே!

இது இன்னொரு பாடல்

“ வீரமனையம் பதியினிலே வீர தேவி கன்னியம்பாள்

என்றும் எங்களை காத்திடுவாள் எல்லா வரமும் தந்திடுவாள்”

என்னும் பாடல் இப் பதியில் குடிக்கொண்டு அருளும் “ கன்னிமாரம்பாள் ” நினைவுகளை பரவச நிலைமைக்கு கொண்டு வருகின்றது. இப் பாடலை இசை தட்டில் கொண்டு வரும் போது எம்மண்ணின் சில பழைய நினைவுகளை வெளிக்கொணர வேண்டிய நிலைமை எம் மன்றத்திற்கு உருவாகியுள்ள மிக முக்கியமான கடமைப்பாடாகும்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர்! முதன் முதலாக மண் திடல்கள், பற்றைகள், புதர்கள் என

நிறைந்து பூரணமான நிலையில் கவனிப்பாரற்றிருந்த இக்கன்னிமார் அம்பாள் ஆயைத்தின் சுற்றுப்புற பகுதிகளை இப்பகுதியில் உள்ளவர்களின் முயற்சியினால் துப்புரவாக்கப்பட்டு இவ் ஆயைத்தில் வருடாந்த “மஹோற்சவ உற்சவங்கள்” நடாத்த தொடங்கி, சமய பிரசங்கங்கள் யாவும் சிறப்பாக ஆரம்பித்த நேரம்.

இவ் ஆயைத்தில் ஓதுவார் திரு அமரர் நல்லையா சிவபாதம் அவர்கள் இவ் வரி பாடல்களை தாமாக உருவாக்கி அந்த காலத்தில் ஆயை மகோற்சவ காலங்களில் பாடுவது ஒலி பெருக்கியில் குப்பிளான் கிராமம் எங்கும் ஒலிக்கும். அப்பாடல்கள் இவ் ஆயைத்திலிருந்து அவர் குரலில் ஒலிக்கும் போது அதனைக் கேட்போருக்கு ஏற்படும் இனிமை! அது அற்புதமானது. இவரின் இப் பாடல் வரிகளுக்கு இசை வடிவில் தற்போது உருவகம் கொடுத்துள்ளார் அவரது மகன் திரு. அன்பழகன் சிவபாதம்!

அன்று இந்த கவனிப்பாரற்று இருந்த இவ்வாயைத்தில் மஹோற்சவ காலங்கள் என்று நடைபெற தொடங்கியதோ, அதன் பின்னரே இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வும், பொருளாதார நிலைமைகளும் மாறுபடத் தொடங்கின. இப்பகுதிகளில் இன்று தொடர்ச்சியாக “சனசமூக நிலையம்”, “மாதர் சங்கம்”, “கல்யாண மண்டபம்”, விளையாட்டுக்கழகம் என தொடர்ச்சியாக உருவாக்கி வளர்ச்சி அடைந்து வருகின்றது. இவ்வாயைத்தினை குலதெய்வமாக நினைத்து இக் குடும்பங்களில் இருந்து வந்த இக் கலைத்துறை வாரிசுகள் “இசை” சங்கீதம்” என்பதனை கேள்வி ஞானத்தில் மட்டும் அறிந்து உருவானவர்கள்! இன்று இசைத்துறைகளில் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு மேலே ஒரு படி போய் புதுப்புது ராகங்கள், கீர்த்தனங்கள் யாவற்றினையும் உருவாக்குபவர்கள்.

முன்னர் பாடல்கள் என்றால் எல்லோருக்கும் தென்னிந்திய திரை இசை பாடல்கள் தென்னிந்திய இசை பாடல்கள் மட்டுமே நினைவுக்கு வரும்.

இவர்களைத்தான் இசைத்துறையில் நாம் மரபு ரீதியாக பெரிதாக நினைத்தோம். போற்றி வந்தோம் ஆனால் இப்போது நம்ம “குப்பிழான்” கிராமத்து வாரிசுகள்! நம்ம செம்மண்ணவர்கள்! தென்னிந்திய பாடல்களுக்கு சமமாக நிற்பவர்கள்! முன்னேறி வருபவர்கள்! என்பது ஆழமாக ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கினால் எவருக்கும் இதில் சந்தேகம் இருக்க மாட்டாது.

இத்தகைய எம் செம்மண்ணில் இருந்து உருவாகிய இவ் இசை கலைஞர்களுக்கு “நாங்கள்” “செம் மண்ணவர்கள்” என்ன செய்ய வேண்டும்? இதுவே இங்கு ஒரு முக்கியமான கேள்வி.

இவர்களின் தொடர்ச்சியான இசைத்துறை வளர்ச்சி

மேலும் மேலும் இசைக்கருவிகளின் ஆக்கங்கள், உருவாக்கங்கள், அபிவிருத்திகள்

இசை உலகம் எங்கும் அறிமுகமாகி வளரும் இவர்கள் புகழ்

இவைகள் யாவற்றுக்கும் நம்மால் இயன்றவரை நட்பாக கை கொடுத்து வளர்த்து விட வேண்டியது என்பது குப்பிழான் கிராமத்தவர்களின் ஒரு தார்மீக கடமை ஆகும்! ஏனெனில் அவர்களின் இசைத்துறை சாதனையில் பெருமை அடைபவர்கள் அவர்கள் மட்டுமல்ல! நம்ம கிராமத்து மக்கள் யாவரும் என்பதே உண்மை.

நிர்வாக சபையினர்

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் - கனடா கிளை.



MARK FLORIST & Convenience

திருமணம், மற்றும் எல்லா விதமான வைபவங்களுக்கும் உடன் பூக்கள், காக்கிதப்பூக்களாலான அலங்காரங்கள் மற்றும் கழுத்து மாலைகள் அலங்கரிக்கப்பட்ட பழக்கூடை, பலூன்கள், மலர்வலயங்கள், பூ மணவறைகள், ஆகிய வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

மார்க் பூக்கூடை


Contact: Kumar

Tel: 905 477 0047

Cell: 416 728 7784

7381 Kennedy Road, Unit #103
(Kennedy & Denison)

Graphic Land - 647 219 7576



உங்களுக்காக நாங்கள் கடற்கரையில்
உங்களுக்காக நாங்கள் மரக்கறித் தோட்டத்தில்

நவீன வசதிகள் கொண்ட விசாலமான மீன் கடை
வாடிக்கையாளரின் வசதியாக அதி கூடிய வாகனத்தரிப்பு வசதிகள்
நவீன வசதிகள் கொண்ட மிகப்பெரிய மரக்கறிப் பகுதி
அனைத்து வசதிகளுடனும்

யாழ்ரன்

2104 Bridletown Cr(Warden & Finch)

416 494 9494

Graphic Land - 647 219 7576

பகடு டுக்கும் டன்

செம்மண் நினைவிலே செம்மாந்திருக்கிறேன்
 புந்தியில் வைத்துப் போற்றி வாழ்கிறேன்
 அந்தி பகலாய் அயரா துழைக்கும்
 உழவர் வாழும் செம்மண் பூமி
 பகடு நடந்து பண்படுத்திய மண்ணை
 வாய்க்கால் வரம்பு கட்டுவர் உழவர்
 தினைப் புனத்தினில் தின்னுங் குருவிகளை
 வளைக்கையால் வனிதையர் துரத்துவர்
 கஞ்சிக் கலயம் தலையிற் சுமந்து
 வஞ்சி வரும் வனப்பை பார்த்து
 கொஞ்சம் உளமொடு காளையவன்
 மிஞ்சிய பசியை மெல்ல மறந்து - பின்
 கஞ்சியை உண்டு களிக்குங் காட்சி
 நெஞ்சை வருடுது நினைவை மீட்டுது
 சங்கரப்பா வீட்டிற் சாமையடி யென்றால்
 எங்களுக்கெல்லாம் ஒரேகொண்டாட்டம்
 சூடு மிதித்து வைக்கோற் போரில்
 சொல்லி அடிப்போம் குத்துக்கரணம்

காளை மாட்டைக் கட்டி வண்டியில்
 கூடை கூடையாய் மரக்கறி ஏற்றி
 சதங்கை குலுங்க சவாரியோட்டும்
 பொன்னையர் குடுமி அவிழ்ந்து குலைந்து
 மரக்கறிக் கூடையில் மாட்டிய காட்சியை
 இன்றும் நினைந்து சிரித்து மகிழ்கிறேன்.

திருமதி. தங்கமுத்து - தம்பித்துரை. ஆசிரியை



CTCC
EXCELLENT AWARD
WINNER 2002
RADHA

R & S AUTO SALES
HONDA - TOYOTA - GM MINI-VANS - ON THE SPOT FINANCING
BUY - SELL - TRADE

We are Specialized in
Bank Repossessed Cars
Safety / Emission Test Certificate
One Year Full Warranty



Tel: (416) 412-3838
4362 Sheppard Ave. East - Scarborough, ON - M1S 1T6
 (Brimley & Sheppard)

வண்ண வண்ணப் பட்டுச்சேலைகள்
 உங்கர் அண்ணத்திற்கேற்ற மூலத்தற்புடவைக்கும்
 சகல வந்தமான பட்டுச் சேலைகளுக்கும்

சீமாட்டி

சில்க் கவுஸ்

பெண்கள், ஆடவர், சிறுவர், சிறுமியர்களுக்கான சகலவிதமான நவநாகரீக ஆடைத்தொழிவுகட்கு நீங்கள் நம்பிக்கையாக நாடவேண்டிய இடம்

Graphic Land - 647 219 7576

3300 McNicole Ave. East, Unit #4A, Scarborough, On Tel/Fax: **416 291 6600**


உங்கருத்தேவைபாது சகல தளபடங்குகையும
 மல்லாகவும துறாகவும ஸ்பெஷல்கிரகார்டு... MARKHAM DESIGN

FURNITURE

3021 Markham Road Uni 54&55
 Markham & McNicoll

Tel: 647 439 3553

- ▶ Solid wood bedroom set
- ▶ Italian bedroom set
- ▶ Sofa set
- ▶ Lether sofa set
- ▶ Much more



Graphic Land - 647 219 7576

Tel: 647 439 3553



JAY'S



PROFESSIONAL TRUCK TRAINING CENTRE

- Approved as a private Career College under the Private Career College Act.

கனரக வாகனங்களுக்கான
சாரதி அனுமதிப் பத்திரம்

A, B, C, D, & Z




- Fully Licensed, Qualified Instructors
- Professional Training Facility
- Special Facilities for E1/Social Assistance Recipients
- One on One in Truck



Member of Truck Training
Schools Association of Ontario

589 Middlefield Rd., Unit 11
Scarborough, ON M1V 4Y6
email: jaystruck@bellnet.ca
www.jaystrucktraining.com

Bus: 416-299-9638
Cell: 416-771-8041
Fax: 416-609-9814



IMMA Trading Company Inc

Import & Exports, Garments & Giftware Wholesale

Redy Made
Garments From U.S.A & Asia
Bedspread
Mint Blanket
Mens Ladies, Children & New Born Wears
Stainless Steel Cookware & House ware
Bags & Luggage and etc

Direct Import and Own Bran
ITC or IMMA

585 Middlefield Rd, Unit 7&8 Scarborough ON M1V 4Y5

Tel: **416 609 0827**

Cell: **416 930 0910**

Fax: **416 609 0831**



Niruthya Kalanjali Academy of fine Arts

‘நிகுகீய சூடாமணி நிரோதினி பரராஜசிங்கம்


தமிழகத்திலும் கனடாவிலும் 20 வருடங்கள்

நடனப்பயிற்சி வழங்கிய அனுபவமுடையவர்.

கனடிய மாகாண அரசினாலும் பல்வேறு கனடிய

தமிழகலாச்சார நிறுவனங்களினாலும்

அநேக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.



தமிழகத்தில் பரதசூடாமணி நிலையத்தில்

டிப்ளோமா பட்டம் பெற்றவரான

‘நிகுகீய சூடாமணி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின்

பரதநாட்டிய நடனப்பயிற்சி வகுப்புகளில்


இவையெல்லாம் கௌரவிக்கப்பட்டுள்ளன

416 438 3494 என்கிற இணைப்பில் தொடர்பு கொள்ளவும்

வகுப்பு நடைபெறும் இடம்

39 Kimbrcroft Court, Scarborough, Ont
(Markham & Milenr)

416 438 3494



உதவும் கரங்களுக்கு ஒரு உதாரணம்

“அமரர் திரு. சி. இராசதுரை”

(தோற்றம் : ஏப்ரல் 07 1944 - மறைவு : ஏப்ரல் 14 2006)

வரலாற்று புகழ் மிக்க யாழ் மத்திய கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி என்றால் அகில இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக, யாழ் நகரின் அழகிய “முற்றவெளி” “மணிக்கூட்டுக் கோபுரம்” ஆகியவற்றினை அருகே கொண்ட யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வருடந்தோறும் இவ் இரு கல்லூரிகளுக்குமிடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது யாழ்நகரமே குதூகலமாக காணப்படும் என்பது யாவரும் அறிந்த விடயம். அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு வருடம் இப்போட்டியில் யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டு வீர இளைஞன் ஒருவன் துடுப்பெடுத்தாடி விளையாடியபோது ஓங்கி வீசிய அடியில் அடுத்தடுத்து பந்து சுழன்றடித்து மணிக்கூட்டு கோபுரத்தின் எல்லையினை தாண்டி புறந்த அந்த காட்சி! ஆறாவது வீச்சில் அந்த இளைஞன் “அவுட்” ஆகியும் ரசிகர்களின் கரகோஷம் அடங்கவேயில்லை என்பது இக் கல்லூரியின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நிகழ்வு.

சரி இன்னொரு சம்பவம்;

கொழும்பில் இருந்து வந்த அகில இலங்கை குழுவுடன் யாழ் மத்திய கல்லூரி குழுவினர் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு முறை மோதினர். அகில இலங்கை குழுவினருக்கு தலைமை தாங்கிய அந்த சிங்கள கிரிக்கெட் வீரனை விளையாட்டில் வீழ்த்துவது சாதாரண விடயமல்ல என்பது அப்போதிருந்த ரசிகர்களின் அபிப்பிராயம். இதே இளைஞன் வீசிய சுழல் பந்து அந்த அகில இலங்கை குழுவின் தலைவனை ஒரு எறியில் அவுட் ஆக்கியது என்பது இந்த இளைஞனின் இன்னொரு சாதனை.

அந்தக் காலத்தில் இலங்கைப் பத்திரிகைகளில் இவைகள் யாவும் பரபரப்பான செய்திகள். இப்படி ஏராளமான சாதனைகள்! இதுவும் வரலாற்றில் ஒரு நிகழ்வு.

சரி இச் சாதனைகளை தமது கல்லூரியின் கிரிக்கெட் விளையாட்டு துறையின் வரலாற்றில் முத்திரை பதித்த அந்த அழகிய, கம்பீரம், உயரம், வாட்டசாட்டம் நிறைந்த இளைஞன் யார்?

அது வேறு யாருமல்ல

நம்ம கிராமத்தில் யாவருக்கும் அறிமுகமான எம்மவர் அமரர் திரு. சி. இராசதுரை அவர்கள்! குப்பிளான் கிராமத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகள் யாவற்றுக்கும் ஒரு காலத்தில் புத்துணர்ச்சி கொடுத்தவர்களில் முக்கியமானவர். ஊரில் உள்ள பொது இடங்களிலும் வீதியிலும், எந்த இடத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும், எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திற்காகவேனும் ஒரு கூட்டம் கூடி நின்றாலும் அந்த இடத்தில் அவரைக் காணலாம். அதே நேரம் கிராமத்தில் அவரை சந்திக்க விரும்புவவர்கள் சந்திப்பது வீட்டில் அல்ல. வீதியில் ஆகும். அவர் நிற்கும் இடங்களில் எவருக்கும் என்றும் கை “கொடுத்து உதவும் கரம்” என்றால் அதற்கு உதாரணமாக குறிப்பிட வேண்டியவர். முன் பின் தெரியாத அயல் கிராமத்து நண்பர்கள் கூட ஏதாவது பிரச்சினையில் உதவி கேட்டு அணுகினாலும் தன் நலன்களை துறந்து உதவுவார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இறுதியாக கடந்த இரு தசாப்தங்களாக இலங்கை தலைநகரை அவர் வாழ்விடமாக கொண்டிருந்த போது அவரின் தலைநகர் வாழ்வு என்பது அவருக்கல்ல கிராமத்து மக்களுக்கே பல வழிகளிலும் உதவும் கைகொடுப்பாக அமைந்திருந்தது. ஏனெனில் அவரால் தாயகமண்ணின் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தவர்கள் பலர் இன்று அந்நிய மேலைத்தேச நாடுகளில் வசதியாக நிரந்தரமாக வாழ்பவர்கள் ஏராளம். இத்தகைய தன்னலம் கருதாது உதவும் கரம் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி, 2006ம் ஆண்டில் நிரந்தரமாக வரிசையில் போக வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்து விட்டது என்பது போய் சேர்வதற்காக வரிசையில் நிற்கும் அவரை தெரிந்த அனைவருக்கும் ஒரு கரம் இழந்த மாதிரியே. இது உண்மை.


இவர்களின் வேதனைகளுக்கு எங்கள் மனமுவந்த அஞ்சலிகள்.

வீ. சக்தி

ஸ்ரீ கனகாம்பிகை நூகை மாளிகை

- ☪ உங்கள் பிரந்த திகதி, நாள் பார்த்து அதற்குரிய அதிஷ்ட கல்ஹு பதித்து தரப்படும்
- ☪ சிங்கப்பூரிலிருந்து திரைக்குமதி செய்யப்படும் புதிய டிசைன் நகைகள் யாவும் மலிவு விலையில்
- ☪ பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளை புதுப்பொலிவுடன் செய்து கொள்ளுங்கள்
- ☪ காதுகுத்தல், நகை திருத்த சவகைகள் குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும்.

Sri Kanagambika Jewellery
 208 Markham Road, Scarborough,
 ON. M1J 3CZ
416-265-9166



Graphic Land - 647 219 7576

NATIONAL DRIVING INSTITUTE INC

Driver Education for all ages
 Expert Individual Lessons
 Latest Model car for road test

- அனுபவம் மிக்க பயிற்சியாளர்
- வீதிப் பரீட்சைக்கு திகதி நிர்ணயம்
- வீதிப்பரீட்சைக்கு வாகன ஒழுங்குகள்
- காப்புறுதி 41% கழிவு
- உங்கள் சொந்த மொழியில் உரையாடி தெளிவான விளக்கத்தோடு பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்



Graphic Land - 647 219 7576

தொடர்புகளுக்கு


சாந்தன் (ஜனா) S.Shanthan (Jana)
 Licensed Driving Instructor

Tel: 905 479 8851 Cell: 416 433 6294

செம்மண்ணே விழுமப்பு நீ கொள்

குட்டுமான் குத்து

செம்மண் இரவுக்காய்
செதுக்கிய புதுக்கவிதை
செந்தமிழ் செருக்குடன்
செழிப்புற வாழ்த்துகிறேன்



அப்பு ஆச்சி வாழ்ந்த மண்ணில்
அந்நியன் பாதம் பட்டதினால்
அகதியாய் கனடிய மண்ணில்
வாழ்கின்ற போதினிலும் - எம்மண்ணை
வளமுடன் வளர்க்கும் உறுதியோடு
உறவாடும் உறவுகளோடு
நானும் ஒருவனாய் நிற்பதில்
மனதினில் இறுமாப்பு செம்மண்ணில் பிறந்ததில்
செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்

கலைத்தாயின் மடியினில்
எத்தனை கலைஞர்கள் எம்மண்ணில்
அண்ணாவியார் பீதாம்பரனார் தொடங்கி
இன்றைய துள்ளாட்ட இளசுகள் வரையாய்
விளையாட்டில் எத்தனை வீரர்கள்
விக்னேஸ்வராவின் பெயரினில்
செந்தில்நாதையர் முதலாய் செந்தமிழில்விளையாடும்
சிவமகாலிங்கம் அனுசாந்தன் வரையாய்
சொற்பொழிவின் சிற்பர்கள்

வித்தியாசாலையதை மகாவித்தியாலமாய்
மாற்றியமைத்த(ஆ) மகாலிங்கம்
வீதியெங்கும் இரவினில் கூட்டிவந்த
எங்கள் கணேசலிங்கம்
எத்தனையோ செம்மல்களை பெற்றெடுத்த - என்
செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்

உன் விளையும் நாளைய பயிரும்
செம்மண் மணம் கமல
உன் பெயர் சொல்லும்
செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்

ஓர் விடியலின் பின்
செதுக்கிடுவோம் சிற்பமாய் உனை
எம் மீது உறுதிகொள்
செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்



Canadian Home Appraisals Inc

Residential and Commercial Appraisals

தமிழ் appraiser யையும் கொண்ட ஒரே ஒரு நிறுவனம்

Tel: 905 947 4647

Fax: 905 947 9048

312 - 3190 Steeles Ave. Markham

Please email your appraisal order at Chai@chainc.ca



Graphic Land - 647 219 7576

NATIONAL DRIVING INSTITUTE INC

Driver Education for all ages
Expert Individual Lessons
Latest Model car for road test

- › அனுபவம் மிக்க பயிற்சியாளர்
- › வீதிப் பரீட்சைக்கு திகதி நிர்ணயம்
- › வீதிப்பரீட்சைக்கு வாகன ஒழுங்குகள்
- › காப்புறுதி 41% கழிவு
- › உங்கள் சொந்த மொழியில் உரையாடி தெளிவான விளக்கத்தோடு பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்



தொடர்புகளுக்கு

R. Ganesh

Tel: 416 289 4448 Cell: 416 854 4869



Kuppilan:

The Aftermath By: Sankeetha Panchalingam

Kuppilan is a peaceful and pleasant place," my parents told me when I was little, "where children go to school happily and even if they don't have computers, television, or video games, they're not bored because they play with their family and friends from morning until night on weekends and holidays. The land there is so delightful to see with all kinds of flowers blooming every minute and all the trees would give shade for the children to play and relax." If you're reading this, you're probably thinking its sounds like paradise.

But when I went to Kuppilan in 2002, it was **totally** different. The war ruined and destroyed our "little paradise" completely.

Buildings, such as schools, homes, and temples, were small, old, and almost demolished. When I first went to the school, there were no proper classrooms and nobody had any privacy. I felt that they deserved more facilities like computers and libraries so they can have a proper education and become more intelligent.

Everyone there had to move to another place or move several different times to escape the war. It sounds like if they were migrating. Some people had lost their homes and things and had to work hard to get them back. They also had to use fire lamps because they lost electricity during the war and had to go outside to use wells and pumps to get water. I always had electricity in my house so it was very hard to get use to. It made their life difficult and a lot of hard work to get back to their normal routine.

Even though the war has made things miserable, there is always something good abound to happen.

Every morning, the temple bell would ring, telling them to wake up and giving them blessings for a good day. Along with the bell, the rooster will start to make noise too, waking up the other animals and people. Once it was finally quiet, some of the animals would start to run away from my grandfather because he would start throwing stones at them so he could make us laugh and keep his house clean. Plus, every person in Kuppilan knows each other and they will greet you if they you see on the street. Also parents aren't scare to let their children play and they aren't scare either because they know everyone in the village and nobody is strangers to them. They all work as one and work together to help each other out.

We, as Kuppilan-Canadians or Tamil-Canadian, should help them because they are part of our family and our hearts. Plus, we live in Canada and we have all the things we need. Clean water, good homes, education, etc; but they have none of those things. We know what's happening there and nobody is stepping up to change that. You what that makes us? Bullies! We're here in this nice country and they have to suffer. Why? I suggest that each family should give a least \$5 every month to help out through their tough times.

If we have more than 500 families that are from Kuppilan and they gave \$5 every month, in one year, we would have given them over \$30,000. We can use that money to build a playground for the school instead of using ropes as swings and sand hills as slides or build a proper library where you can read books and study or do your homework quietly. Plus, we should send things that we don't really use like, clothes, toys and dishes so they can use things that they don't usually get.

Kuppilan was either yours or your parents' hometown but it still going to be part of your life. We should form as one and help them out because they have the biggest problems there than here. So let's step up and take some action!



**வளமான வாழ்விற்கு
வதிவிடம் வாங்கிட...**

எச் உறுதிநிலை உணர்வாகக் கொண்ட 'குரல்சான்'
நிரமத்து மக்களின் 'செம்மண்' இறவு
சிறப்பை என் அடித்துக்கள்

ராஞ்சன் பிரான்சிஸ் சேவியர்
வீடு விற்பனை பிரதிநிதி


ROYAL LEPAGE

Connect Realty

Dir: 416-816-1220

Off: 416-284-5555

880, Ellesmere Rd. Suite - 203
Scarborough
(Kennedy & Ellesmere)



கல்லும் கரைகின்ற கற்கரையானே!

குப்பளின் செல்வன்

கல்லும் கரைகின்ற கற்கரையானே
சொல்லில் வரைகின்றேன் நின்புகழ் தானே
அல்லும் பகலும் உந்தன் கழல் போற்ற
வெல்லவரும் பகையும் வேருடன் சாயும்.

அன்னை பிதா சுற்றிவந்த மாங்கனியை பெற்றாய்
அவரே உலகென்ற தத்துவத்தை கற்றோம்
ஆவணியில் கொடியேறும் நவதினத்தில் தேரோடும்
தாவணியும் வேட்டிகளும் தரையொங்கும் போர்த்திருக்கும்.

வேட்டைத் திருவிழாவில் வீசுகின்ற வாளதிலே
வீரம் எமக்கு வரும் வெற்றி திலகம் தரும்
சூரன் போராட தீரம் உருவாகும்.
வீரம் நீட்ட பாறெல்லாம் பறந்தோடும்.

கலியுகம் இதுவரை புலியுகம் இனிவரும்
எலியினில் வலம் வரும் கரிமுக கணபதி
பலியினி நிறுத்திடு பைந்தமிழ் காத்திடு.

Children's Education Trust of Canada

கனடாவின் பிரபல்யமான குழந்தைகளின் கல்விக்கான
நம்பிக்கை நிதியம்

(RESP Education Fund)

உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்கான
முதலீட்டினை நம்பிக்கையுடன் எடுத்துச் செல்ல
அழையுங்கள்

சந்திரசாய் சின்னகுஞ்சுரை

Email: samyt@rogers.com

Bus: 416-438-3578

Cell: 416-666-2053

Home: 416-751-4766



RE/MAX®

Crossroads Realty Inc., Realtor
Independently Owned and Operated



வீடு வாங்க அல்லது
விற்பனை செய்வது பற்றி சிந்திக்கின்றீர்களா
இத்துறையில் நிரம்பிய
அனுபவம் நேர்மை பொறுமை

THOMAS MATHEWS

Sales Representative

416 . 821 . 4745

2.5 %
Commission

1055 McNicoll Avenue
Toronto, Ontario M1W 3W6
Bus: (416) 491 4002,
Fax: (416) 756 1267
tmathews@trbnet.com

SHARP LINE

Automotive & Auto Service

சகல விதமான வாகனத் திருத்த
வேலைகளையும் தரமாகச் செய்து கொள்ள
இன்றே நாடுங்கள்..



தொடர்புகளுக்கு
சண்முகரட்ணம் (வெள்ளை)
தெவசாந்தன்

151, Nuntuket Blvd, Unit 3&4, Scarborough, ON. M1P 4R5
On Kennedy Road Between Ellesmere & Lawrence

Tel: 416-261-3443

Cell: 416-418-3409 / 647-388-4959

ATTITUDE

Prepared by Mr. K. Ananthanathan M.A, MSW, RSW

"The longer I live, the more I realize the impact of attitude on life Attitude, to me, is more important than facts. It is more important than the past, than education, than money, than circumstances, than failures, than successes, than what other people say or do. It is more important than appearance, giftedness or skill. It will make or break a company... a temple. a home (... a team) The remarkable thing is we have a choice every day regarding the attitude we will embrace for that day. We cannot change our past... we cannot change the fact that people will act in a certain way. We cannot change the inevitable. The only thing we can do is play on the one string we have, and that is our attitude... I am convinced that life is 10% what happens to me and 90% how I react to it. And so it is with your

"We are in charge of our Attitudes"

Being a Social worker means
 You will never be bored
 You will always be frustrated
 You will be surrounded by challenges
 So much to do and so little time
 You will carry immense responsibility
 And very little authority
 You will step into people's lives and make difference
 Some will bless you
 Some will curse you
 You will see people at their worst and their best
 You will never cease to be amazed
 At people's capacity for love, courage and endurance
 You will experience resounding triumphs and devastating failures
 You will cry a lot
 You will laugh a lot
 You will know what it is to be human and to be humane

Look to this day
 Look to this day
 For it is life - the very life of life
 In its brief course lie all
 The realities and truths of existence
 The joy of growth
 The glory of action
 The splendor of beauty
 For yesterday is already a memory
 A tomorrow is only a vision
 Out today well lived makes every
 Yesterday a memory of happiness
 And every tomorrow a vision of hope
 Look well, therefore to this day
 Ancient Sanskrit poem


Enough
 Health enough to make work a pleasure.
 Wealth enough to support your needs strength to
 battle with difficulties and overcome them
 Grace enough to confess you sins and for sake them
 Patience enough to toll until some good is accomplished.
 Charity enough to see some good in your neighbor
 Love enough to move you to be useful and helpful to other
 Faith enough to remove all anxious fears about the future.

Kanga அறு கவை உணவிற்கு Takeout Resturent

தேவதக உதறலெ டெலிவரெக்டெக்டெ Closed

தெவ்வாய் - ஞாயிறு - 11am - 10pm
தெவள்ளெக்தெதெதெதெதெதெ 5 தெவ்வெதெதெதெதெ

தெவ்வ உணவு \$2.99




உவதெதெ அணைதெதெதெ CATERING தெவ்வெதெதெதெ தெவ்வெதெதெதெதெ

416-750-9494

1179 Victoria Park Ave. (@ St. Clair) Scarborough, Ontario.

TMS FINANCIAL GROUP



- Real Estate
- Mortgage & Refinancing
- income Tax (Personal & Corporate)
- RESP (Registered Education Savings Plan)
- Life & Mortgage Insurance

Murugiah Kanthappu
B.DEV.S Dip in accountancy
தெருமணப் பதெவாளர்
905 415 3356

Tel: 416 298 6718 Fax: 416 298 8270

Jinithaa Murugiah

Sales Representative



Office: 416 264 0101
Cel: 647 828 4767
Fax: 416 261 1519

262 Markham Road Sarborough, Ontario, M1J 3C5

KASIVASI SENTHINATHAIYAR

-K.Ganesalingham

Following the footsteps of Arumuga Navalar, Senthinathaiyar carried forward his arduous task of protecting the Saiva religion from the onslaught of Christian missionaries. If not for sincere and dedicated services of him and his mentor Arumuga Navalar. Siddhanta Saivam, the religion of the Tamils, would have gone into oblivion in Ealam and lost its significance in Tamil Nadu.

Senthinathaiyar(1848 - 1924) was born in a Brahmin family in the village of Kuppilan in Jaffna. At the age five he studied Tamil and Sanskrit under his uncle Kathirgamaiyar and commenced his English education at Jaffna Central College. Later he studied Tamil grammar and literature under the scholar Sampanthapulavar of Nallur and Sanskrit literature, Logic etc at Trivandrum.

Young Senthinathaiyar was attracted by the selfless services of Arumuga Navalr and engaged himself in taking down notes of his discourses. He worked as a teacher for six years at Navalar Saiva Prakasa Vidyasalai and one year at his English school. Noted for his sincerity, honesty, dedication to work and selfless service in the line of Navalar, he was perhaps the only one who received a certificate of good conduct from Navalar. Three months later Navalar passed away (1879) and Senthinathaiyar dedicated himself fully to carry out his work.

Senthinathaiyar gave discourse and lectures wrote books on Saivism and its philosophy. He issued hundreds of leaflets in the way of criticisms to counter the false propaganda of the Christian missionaries, both in Ealam and Tamil Nadu. He worked as an assistant editor of a magazine. "Sujanamanohari"(1883) and published a weekly "Amirtha bodhini" (1888) in Tamil Nadu. He established a school "Vaithika Sudhathuvitha Saiva Siddhanta Vidyasalai"(1902) Thiruparankundram and a press "Senthinatha swamy Janthirasalai" to print his books and leaflets.

Well versed in English and Sanskrit, Senthinathaiyar gained good knowledge of Christian theology and Vedic literature. This helped him to expose the fallacy of the preaching of the Christian priests. Also, he brought out to light the myth of later intrusions of anti-saiva texts into the vedic literature and exposed the advocates of advaita and other traditions, who used these against Siddhanta Saivam.

Senthinathaiyar brought out about 45 publications. A commemorative issue 'Kasivasi Senthinathaiyar' published in 1978 by the author of article , lists out 21 publications. His Tamil translation of 'Neelakanda Bashyam' carries two lengthy valuable articles in the form of preface by him. One is called 'Upanidatha Upakkiramanikai' and other 'Brahmasutra Upakkiramanikai'. According to Pandithamani Kanapathippillai, the reputed Tamil scholar of Ealam, each of these articles is enough to qualify him for a Doctorate in Philosophy. By his writings, Senthinathaiyar gave an all India dimension to Siddhanta Saivam of the Tamil region. He identified the Siddhanta Philosophy of Tamils as 'Vaithika Sudhathuvitha Saiva Siddhantam' and called the Thirumurais as Dravida Vedhams.

Like Arumuga Navalar, his services were honoured and respected more in Tamil Nadu than in his home country. He got his 'Nirvana Deeksha' and ordained as 'Ahoru Sivachariyar' in Tamil Nadu, which honoured him with titles such as 'Siddhanta Sigamany' and 'Sidhantha Ghana Bhanu'. He was praised by Scholars like J.M.Nallasamippillai who crew inspiration and encouragement from him to write his Saivism related works in English.

From 1888 to 1898 he lived at Kasi (Banaras) doing research study in Vedas and Agamas writing articles to papers. Because of his long stay in Kasi he is popularly referred to as 'Kasivasi Senthinathaiya

With Best Complements From

P. Kayilasanathan B.A., LL.B

Barrister & Solicitor

2401 Eglintn Avenue East, Suite 302
Scarborough, ON. M1K 2M5

Tel: 416-752-9561

Fax: 416-752-7262

NATIONAL DRIVING INSTITUTE INC

Driver Education for all ages
Expert Individual Lessons
Latest Model car for road test

- வாகனம் செலுத்த
கற்றுக்கொள்ள வேண்டுமா?
- வீதிப் பரீட்சைக்கு திகதி நிர்ணயமா?
- காப்புறுதி கழிவுச் சான்றிதழ் தேவையா?


சுவிட்சர்லாந்து நாட்டில் உணர்வு நுணர்வு

பொறுமை, திறமைகள் நிறைந்த மாகாண அரசின் அனுமதி பெற்ற சாரதிப் பயிற்றுனர்


S.S.மாதவன்

Home: 905-209-0507 Cell: 416-939-4913

எமது மன்றத்தினரால் நடாத்தபட:஽ ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியில் கலந்து சிறப்பித்த நம் கிராமத்து உறவுகளின் ஒரு பகுதியினரையும் எம்மால் இனிவரும் ஆண்டுகளில் கௌரவிக்கப்பட உள்ள முன்னால் விளையாட்டு வீரர்கள் வரிசையில் இவ்வாண்டு கௌரவிக்கப்படும் இருவரின் படங்கள்



குருநாதர் கணேச சுந்தரம்



திரிபுரநாதன்

GRADE R UNITED SYSTEM LTD TRUCK DRIVING SCHOOL

Unlimited lessons Unlimited Road Test

\$1999

AZ Llicence Guaranteed


ONE ON ONE TRAINING - 7 DAYS A WEEK
AIR BREAK ENDORSEMENT - 2 CLASSES SAT & SUN
LOG BOOKS
BORDER CROSSING
FULLY LICENSED, QUALIFIED INSTRUCTORS
PROFESSIONAL TRAINING FACILITY

416-712-6876

Office: (Kennedy & Finch)

416-850-2746

விடு வாங்க... விடுக...



செல்வா செல்லத்துரை

Sales Representative

President's Gold Award 1996 - 2003

ஏம் தந்தையின் கிராமத்து மக்களின்
'செம்மண் கிரவு' கலைவிடா சூழ்ப்புற
என் வாழ்த்துக்கள்

ROYAL LEPAGE

Tel: 905-275-9400 (24hrs)

Cell: 416-566-7327



DIGI *foto*

புகைப்படக் கலையில் ஒரு திருணத்தூதல்

கீண்ட கால அனுபவம்

நவீன தொழில் முயற்சியைக் கற்றுக்கொள்ள உபயோகம்

கண்ணைக் கலக்கும் துல்லியமான கலையம்சங்கள் சேர்ந்து சிறகு


One of the best Photographer in canada Tamil community

அழையாங்கள்

உங்கள் நண்பன் - ஜீவன்

jeevan.digifoto@gmail.com

416-558-8393, 416-285-8393



TWO BUSINESS SERVICES UNDER ONE ROOF

INSURANCE / காப்புறுதி

Auto Insurance
Life Insurance
Disability Insurance
Critical Illness Insurance
RESP (Education Savings Plans)



MORE THAN TEN YEARS EXPERIENCE
WORKING VARIOUS INSURANCE COMPANIES

பல்காலமாக வகையான கம்பனிகளிலும்
பலதரப்பட்ட விபரங்களுக்கும்
பரிசீலனை செய்து கொடுக்க செய்து
ஒரு சந்தர்ப்பம்

தமிழ்நாடு தேர்வை சிறப்பிக்கும்

NATIONAL DRIVING SCHOOL
416 990 4908



Graphic Land - 647 219 7576

DRIVING SCHOOL சாரதி பயிற்சி

Driving Education
In Car & Class Room

Road Test Arrangements
(Trained more than 2500 Students
mostly in ethnical communities
within last fifteen years)

சி.வ. பஞ்சலிங்கம் B.Com

Res: 416 321 0999

Fax: 416 661 9157


Email: panchalingam@canada.com

Bus: 416 661 9155 Cell: 416 990 4908

Top 10 TEAM in Ontario



வீடு வாங்கவும்,
விற்கவும்



Karu Kandiah FRI. CRES
Broker

18 வருடங்களாக கீத்துறையில் முன்னணியில்...



Vive Narasimhan*



Prabh Ingambur*



Chandran Sornalagan*



Siva Kandi*



Charles Dora*



Malini Mahalingam*



Ranjoo Francis Xavier*



Anura Sankaranarayanan*



Jay Emmanuel*



Sri Ganesh Thambiah*



Raj Arivan*



Kumar Venkatesh*



Ansh Sankaranarayanan*



Ramesh Rameshwaran*



Jaya Arunachalam*



Sujathaa Siva*



Ganesh Thangarajah*



Meera Ravi*



Wilson Ganapathagan*



Rajiv Ravi*



Manoj Karayal*



Siva Rajasekar*



Keenan Ramesh*



Sora Thangaraj*



Thyagaraj (TJ) Arangan*



Siba Ganesh*



Mitharajan (Mike) Kumar*



Rago Rajan Thambiah*




Rago Ramesh*



Vibi Thiruvengadam*

*Salesperson



Tel: 416-284-5555

880 Ellesmere Road, Suite 203 (Kennedy & Ellesmere), Scarborough, ON.

மனக்குத்துவந்தை மறந்துபோன இலங்கை இராணுவத்தின்
கொரத்தாக்குவியுக்கு 14.08.2006 அன்று இலக்கான செஞ்சோலை சிறார்களுக்கு
எமது கண்ணீர் அஞ்சல்

மழையில் நனைந்த
மல்லிகைப் பூக்களாய்
அறுபத்தி ஒரு
ஆண்டவனின் குழந்தைகள்...

நிலாக்காட்டி சோறூட்ட
தாயில்லை
அறிவூட்டி அறவணைக்க
தந்தையில்லை
ஆனாலும்...
அன்னையாய் தந்தையாய்
செஞ்சோலை...

அந்த செஞ்சோலை
பிஞ்சுகளை
பஞ்சு பஞ்சாய்
பிய்த்தெறிய
எப்படி வந்தது இதயம்...

ஈரமில்லா நெஞ்சோடு
ஏன் கொன்றது வஞ்சகம்...
தமிழ் மண்ணில் பிறந்ததாலா...?
தமிழ் மொழியை பேசியதாலா ...?

இறைவா...
மண்ணில் முளைத்த
இந்த மழலைகளுக்கு
சொர்க்கத்தை கொடுக்க
மறந்து விட்டாய்...
இப்போது உன்னோடு விண்ணில்
சொர்க்கத்தை கொடு...

எமது கண்ணீர் அஞ்சலிகள்....

குப்பிறான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்
கடடா.

Calander 2007

January 2007							February 2007							March 2007						
S	M	T	W	T	F	S	S	M	T	W	T	F	S	S	M	T	W	T	F	S
	1	2	3	4	5	6					1	2	3					1	2	3
7	8	9	10	11	12	13	4	5	6	7	8	9	10	4	5	6	7	8	9	10
14	15	16	17	18	19	20	11	12	13	14	15	16	17	11	12	13	14	15	16	17
21	22	23	24	25	26	27	18	19	20	21	22	23	24	18	19	20	21	22	23	24
28	29	30	31				25	26	27	28				25	26	27	28	29	30	31

April 2007							May 2007							June 2007							
S	M	T	W	T	F	S	S	M	T	W	T	F	S	S	M	T	W	T	F	S	
1	2	3	4	5	6	7			1	2	3	4	5							1	2
8	9	10	11	12	13	14	6	7	8	9	10	11	12	3	4	5	6	7	8	9	
15	16	17	18	19	20	21	13	14	15	16	17	18	19	10	11	12	13	14	15	16	
22	23	24	25	26	27	28	20	21	22	23	24	25	26	17	18	19	20	21	22	23	
29	30						27	28	29	30	31			24	25	26	27	28	29	30	

July 2007							August 2007							September 2007						
S	M	T	W	T	F	S	S	M	T	W	T	F	S	S	M	T	W	T	F	S
1	2	3	4	5	6	7				1	2	3	4							1
8	9	10	11	12	13	14	5	6	7	8	9	10	11	2	3	4	5	6	7	8
15	16	17	18	19	20	21	12	13	14	15	16	17	18	9	10	11	12	13	14	15
22	23	24	25	26	27	28	19	20	21	22	23	24	25	16	17	18	19	20	21	22
29	30	31					26	27	28	29	30	31		23	24	25	26	27	28	29
														30						

October 2007							November 2007							December 2007						
S	M	T	W	T	F	S	S	M	T	W	T	F	S	S	M	T	W	T	F	S
	1	2	3	4	5	6					1	2	3							1
7	8	9	10	11	12	13	4	5	6	7	8	9	10	2	3	4	5	6	7	8
14	15	16	17	18	19	20	11	12	13	14	15	16	17	9	10	11	12	13	14	15
21	22	23	24	25	26	27	18	19	20	21	22	23	24	16	17	18	19	20	21	22
28	29	30	31				25	26	27	28	29	30		23	24	25	26	27	28	29
														30	31					



இவர்களுக்கே வரலாறு மனோபுராந்திர நன்மைகள்:

எமது விழாவினை சிறப்பித்த ரீரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களுக்கும்

கீழ்க்கண்ட சிறப்புந் ஆச்சி செய்திகளை வழங்கியோருக்கும்

விளம்பரங்களை தந்து எமது கலைவிழாவான செம்மண் கிரவு கிளிது நடைபெற காங்கோளாக கிருந்த விளம்பரதாரர்களுக்கும்

எமது கலைவிழாவினது நிகழ்ச்சிகளை தந்து அனைவரையும் மகிழ்வித்த கலைஞர்களுக்கும்

எமக்கு பக்கபலமாக நின்று எமது நிகழ்வுகள் சிறப்புந் ஒத்துகூடிய நல்கிய எம்மவர்களாகிய செம்மண்ணவர்களுக்கும்

கீழ்க்கண்ட சிறப்புந் வடிவமைத்து அச்சிட்டு தந்த "Graphic Land" அச்சகத்தாருக்கும்

எமது நன்றியறிதனை அறியத் தருகின்றோம்


குப்பூரன் விகிதகளைவரா மக்கள் மன்றம்
கனடா.

வரலாறு கலைவிழாவினை தந்து ஆச்சி செய்தியோடு
உதவியோடு நல்கிய வரலாறு கலைவிழாவினை
ஆதரிப்போம்

DENISON

Discount Pharmacy

உருக்கள் மருந்துக் கடை



வேலு

Free Delivery
Discount Prices

All drug Plans Accepted

We speak Tamil, Hindi, Gujarati, Urdu

மது தள்ளுபடிக்கு 15% கட்டி (No Tax)

தந்தல் உரையாடி மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்

பொது நலப்படி பெறுபவர்களுக்கும், மத்தியமர்களுக்கும் 2 டொலர்கள் அளவீட்டப்படாது

இலவச ஊடுபாடுகள்

New Branch

Fenton Discount Pharmacy

2 Fenton Rd. #5A (Steeles / Fenton)

PH: 905 948 9110 Fax: 905 948 1243

Bur Oak Discount Pharmacy

20Bur oak Ave. #6, Markham(Kennedy/Bur oak)

PH: 905 887 9005

7380 McCowan Rd. #9A (McCowan/Denison)

Ph: 905 479 8999

Fax: 905 479 8885



S.K.T Jewellers & Textiles



அள்ளி அள்ளிக் குறையாத தங்கக் குவியல்
 உயிரிக்கணக்கான அபசரங்களை
 அமைஅமைபாய் உகைத் தொழில்கள்
 அழகிய ரஜீன அபசரங்களை
 யூசும், கைகயும், பிரதர்யூசும்
 காட்சியகையைய ஒரு முறைய
 விஜயம் செய்து பாடுங்கள்

எஸ். கே. டி

ஜீவாஸ்சி ஜடக்சிஸ்டர்யிஸ்சி



கைகள் ஏடுகடைய கிடைக்காத ரஜீன அபசர கைகளை

உயிரிக்கணக்கான தொழில்களை...

சகல சாளுவகைகளுக்கும் யூசாரி, கைமர் கூட


உறியும் உகைகள், சிறுசர் சிறுமயர்களுக்கான

உகை வகைகளுக்கும்...

அவர் சிவசர் யொடுகளை

கூடு தளவுகளைவும், சீமை, அழகு, தரம்

தொழிலும் இகையயற்றி ஸ்தாபனம்.



2060 Lawrence Ave.E.
 (Warden & Lawrence)
 Scarborough. ON
416.615.0197
www.sktonline.com